





Ref No. IRC/ 461 /2023-24

16.06.2023

The General Manager,	The Vice President,
Department of Corporate Services,	National Stock Exchange Ltd.,
BSE Limited,	Exchange Plaza", C-1 Block G,
Floor 1, P.J. Towers, Dalal Street,	Bandra-Kurla Complex, Bandra (E),
Mumbai 400 001	Mumbai – 400 051
BSE SCRIP CODE: 532388	NSE SCRIP CODE: IOB

Dear Sir/ Madam,

# Newspaper Publication Notice of Annual General Meeting

We refer to our letter Ref. No, IRC/451/2023-24 dated 14.06.2023 regarding Notice of Annual General Meeting.

In this regard, we have published information to the shareholders in three Newspapers viz. The Hindu Tamil (Tamil), Financial Express (English), and the Jan Satta (Hindi) on 16.06.2023.

We enclose newspaper publication of the Notice to Shareholders.

Please take the above intimation in your records.

Yours faithfully,

Ram Mohan K Compliance Officer



रहोलने का स्थान एवं पत्राचार का पता महीबीपी भवन, तीसरा तल, जोखला इंडस्ट्रियल एस्टेट, एनएसआईसी ओखला मे रोशन के सामने, नई दिल्ली—1 10020. ईमेल akmishra@concorindia.com राजता नानवंश, सदृष्ट प्रकृति के कार्य के शंक्य में अनुसद इत्यादि हेतु कृत्यम वेबसाइट landerwizard.com/CCIL, concorndia.co और eprocure gov.in उपलब्ध विस्तृत निविदा सूचना देखें। इसके अलाव, इस निविदा के लंका में शुद्धिपत्र/अनुष्ठेष, यदि कोई हो केवल उका केबलाइटों पर प्रकारित किया जाएगा। उका हेतु समाधार पत्र प्रेस विद्यापन जारी नहीं किया जाएगा।

अल्पकालीन ई-निविदा सूचना

Desilting of Drains at I.A.

Sikandrabad Distt. Bulandshaha

at I.A. Surajpur Site-B & C, Distt.

उ०प्र० राज्य औद्योगिक विकास प्राधिकरण निर्माण खण्ड-द्वितीय, ई०पी०आई०पी०, कासना, जिला-गौतमबुद्धनगर ई-निविदा सूचना

एतदहारा सुचित किया जाता है कि प्राधिकरण के निम्न कार्यों हेत् सरकारी विभागों / सार्वजनिक उपक्रमों , निगमों / प्राधिकरणों / परिषदों / नगर निकायों में अई श्रेणी में पंजीकत फर्मों / ठेकेदारों से ई-निविदा आमन्त्रित की जाती है। ई-निविदा के माध्यम से आमन्त्रित की जाने वाली निविदा सम्बन्धी विवरण निम्नवत है-कार्य का नाम

तिथि व समब तिथि व समय पूर्णकालीन ई-निविदा सूचना Repair & Cleaning of Waste 17.06.2023 07.07.2023 98.38 10.07.2023 11.07.2023 Water pipe line at I.A. EPIP, 5:00 PM 11:00 AM 11:00 AM upto Kasna, Distt. G.B. Nagar 5:00 PM

5:00 PM नोटः निविदादाता अपनी निविदाओं में समस्त कर एवं जीवएसवटीव सहित दरें अंकित करें। अलग से कोई कर देय नहीं होगा। निविदा सम्बन्धी विस्तृत जानकारी निगम की website www.upsidc.com पर स्थित

Construction of Entry Gate 2 Nos. 64,74 11:00 AM 5:00 PM

ई-लिंक एवं यूपीएलसी की website: www.etender.up.nic.in पर देखी जा सकती है। वरिष्ठ प्रबन्धक (सिविल), उ०प्र०रा०औ०वि०प्रा० निर्माण खण्ड-2, कासना गौतमबुद्ध नगर

17.06.2023 24.06.2023

26.06.2023 27.06.2023

upto

11:00 AM

### सैनोव स्पिरिट्स प्राइवेट लिमिटेड (परिसमापन में) सीआईएनः U15520DL2008PTC176272

पंजीकृत कार्यालयः 107, भारत चैंबर, 70 सिंधिया हाउस, नई दिल्ली –110001 (अनुरक्षित नहीं) निर्माण इकाईः पिलखानी डिस्टिलरी एंड केमिकल वर्क्स, सहारनपुर, यु.पी.-247001 के लिए कंपनी अधिनियम, 2013 की धारा 230 के तहत समझौता या व्यवस्था की योजना प्रस्तुत करने के लिए आमंत्रण

सैनोव स्पिरिट्स प्राइवेट लिमिटेड (एसएसपीएल)(वर्तमान में दिवालियापन और दिवालियापन संहिता 2016 के तहत परिसमापन में) के लिए इसके सदस्यों या उनमें से किसी भी वर्ग, इसके लेनदारों य उनमें से किसी भी वर्ग से कंपनी अधिनियम, 2013 की धारा 230 के तहत समझौता या व्यवस्था की योजना प्रस्तुत करने के लिए सूचना ग्रहण करें।

एसएसपीएल को 2 अप्रैल, 2008 को निगमित किया गया था और शराब के उत्पादन लगा हुआ था

कंपनी अधिनियम 2013 और दिवालियापन और दिवालियापन संहिता, 2016 के तहत पात्र एसएसपीएर के इच्छुक सदस्य / लेनदार या उनमें से किसी भी वर्ग द्वारा ईमेल आईडी से और नीचे उल्लिखित पते पर सीलबंद लिफाफे दोनों में समझौता या व्यवस्था की योजना को अधोहस्ताक्षरी परिसमापक क प्रस्तुत कर सकते हैं। योजना को गुरुवार, 29 जून 2023 तक नवीनतम रूप में प्रस्तुत की जानी चाहिए। कपया योजना प्रक्रिया संबंधी आवश्यकता / दस्तावेज या आगे के स्पष्टीकरण अधोहस्ताक्षर परिसमापक से प्राप्त करें:

अशोक कुमार गुप्त

सैनोव स्पिरिट्स प्राइवेट लिमिटेड के परिसमापव आईबीबीआई पंजी.सं.: आईबीबीआई / आईपीए-003 / आईपी-एन00010 / 2016-17 / 10072 वाणिज्यिक पताः 304, डीआर चेम्बर्स, 12/56, डी.बी. गूप्ता रोड, करोल बाग, नई दिल्ली -110005 ईमेलः cirp.sainovspirits@gmail.com स्थान : दिल्ली रजि. ईमेलः cmaashokgupt@gmail.com दिनांक : 14 06 2023 पंजी.पता : एलडी-46, पीतमपूरा, दिल्ली-110034

💫 इण्डियन ओवरसीज़ बैंक 🥰 🐠

सामान्य उद्देश्य



केंद्रीय कार्यालय 763. अण्णा सालै चेन्नै 600 002 शेयरधारकों को सूचना

एतदद्वारा सूचना दी जाती है कि इण्डियन ओवरसीज़ बैंक के शेयरधारकों की 23वी वार्षिक सामान्य बैठक (एजीएम) शुक्रवार, 07 जुलाई, 2023 को सुबह 11:00 बजे वीडियो कॉन्फ्रेंसिंग (वीसी) / अन्य ऑडियो विजुअल माध्यमों (ओएवीएम) से कॉरपोरेट मामलों के मंत्रालय (एमसीए), भारत सरकार और भारतीय प्रतिभृति एवं विनिमय बोर्ड (सेबी) द्वारा जारी परिपत्रों के अनुपालन में, निम्नलिखित उद्देश्यों के लिए

1. 31 मार्च 2023 को बैंक के लेखापरीक्षित तुलन-पत्र, उसी तिथि को समाप्त वर्ष के लिए लाभ व हानि खाते, लेखा द्वारा कवर की गई अवधि के लिए बैंक के कार्य और गतिविधियों पर निदेशक मंडल की रिपोर्ट तथा तलन-पत्र और लेखों पर लेखापरीक्षकों की रिपोर्ट पर चर्चा, अनुमोदन और उसे स्वीकार करने के लिए। विशेष उद्देश्य

2. श्री अजय कुमार श्रीवास्तव की बैंक के प्रबन्ध निदेशक व सीईओ के रूप में नियुक्ति हेत् शेयरधारक का

3. श्री संजय विनायक मुदालियर की बैंक के कार्यपालक निदेशक के तौर पर नियुक्ति हेतु शेयरधारक का

अनुमोदन प्राप्त करने के लिए। उपलब्ध विभिन्न विकल्पों (क्युआईपी/एफपीओ/राइट इश्यु/ईएसपीएस आदि) के माध्यम से 1000

करोड़ रुपये की इक्विटी पूंजी जुटाने के लिए। यह सचना इण्डियन ओवरसीज बैंक (शेयर और बैठक) विनियम, 2003 (2008 तक संशोधित) के विनियम

56 (1) के प्रावधानों के अंतर्गत प्रकाशित की जा रही है। एमसीए ने अपने परिपत्र के जरिए कंपनियों को 30 सितंबर, 2023 तक यह अनुमति दी है कि वे शेयरधारकों की भौतिक उपस्थिति के बिना, एजीएम का आयोजन वीसी/ओएवीएम के माध्यम से कर सकती हैं। सेबी (सूचीकरण दायित्व और प्रकटीकरण आवश्यकताएँ) विनियम, 2015 ("सेबी लिस्टिंग

विनियम") और एमसीए परिपत्रों के प्रावधानों के अनुपालन में 23 वीं वार्षिक सामान्य बैठक वीडियो कॉन्फ्रेंसिंग (वीसी) या अन्य ऑडियो विज्ञल माध्यमों (ओएवीएम) के जरिए आयोजित की जाती है। अतः शेयरधारक केवल वीसी/ओएवीएम के माध्यम से एजीएम में उपस्थित हो सकते हैं और सहभागिता कर सकते हैं । बैठक में हिस्सा लेने की विस्तृत प्रक्रिया को वार्षिक सामान्य बैठक की सुबना में बताया गया है। बैंक का केंद्रीय कार्यालय जो सं. 763, अण्णा सालै, चेन्नै - 600 002 पर स्थिति है, बैठक के लिए मान्य स्थल

एमसीए और सेबी द्वारा इस सम्बन्ध में जारी परिपत्रों के अनुपालन में परिपत्रों के अनुपालन में, 23वीं एजीएम की सूचना और वार्षिक रिपोर्ट 2022-23 की इलेक्ट्रॉनिक प्रतियां बेंक के सभी शेयरधारकों को ईमेल द्वारा भेज दी गयी हैं जिनकी ईमेल आईडी डिपोंजिटरी/आरटीए/बैंक के साथ पंजीकृत है। सूचना की प्रति बैंक की वेबसाइट www.iob.in और स्टॉक एक्सचेंजों यानी बीएसई लिमिटेड और नेशनल स्टॉक एक्सचेंज ऑफ इंडिया लिमिटेड की वेबसाइट क्रमश: www.bseindia.com व www.nseindia और ई-वोटिंग एजेंसी की वेबसाइट यानी, https://www.evotingindia.com/ पर भी उपलब्ध है।

डीमैटेरियलाइज्ड मोड में शेयर रखने वाले शेयरधारक और जिनके ईमेल पते पंजीकत नहीं हैं. उनसे अनरोध है कि वे अपने डिपॉजिटरी प्रतिभागियों के माध्यम से संबंधित डिपॉजिटरी के साथ अपना ईमेल पता और मोबाइल नंबर पंजीकत कराएं।

भौतिक मोड में शेयर रखने वाले शेयरधारकों से अनुरोध है कि वे https://investors.cameoindia.com (बैंक के रजिस्ट्रार और शेयर ट्रांसफर एजेंट, केमियों कॉर्पोरेट सर्विसेज लिमिटेड, सुब्रमणियन बिल्डिंग, नंबर 1, क्लब हाउस रोड, चेन्नै - 600 002) लिंक पर क्लिक करके अपना ईमेल पता और मोबाइल नंबर प्रस्तुत करें। वैकल्पिक रूप से, शेयरधारक अपना ई-मेल पता और मोबाइल नंबर पंजीकृत करने के लिए

agm@cameoindia.com पर ई-मेल भेज सकते हैं। सेबी (सुचीकरण दायित्व और प्रकटीकरण आवश्यकताएँ) विनियम, 2015 के विनियम 44 के अनुसार आपके बैंक ने एजीएम में शेयरधारकों को रिमोट ई-बोटिंग और ई-बोटिंग की सुविधा के लिए तथा 23वी वार्षिक सामान्य बैठक में कार्य-सूची के लेन-देन के लिए सेंटल डिपॉजिटरी सर्विसेज (इंडिया) लिमिटेड (सीडीएसएल) को नियुक्त किया है । अंतिम तारीख अर्थात 30 जून 2023 को भौतिक रूप में या डीमैटेरियलाइज्ड रूप में शेयर रखने वाले सदस्य इलेक्ट्रॉनिक रूप से अपना वोट डाल सकते हैं ।

डीमैट मोड, फिजिकल मोड में शेयर रखने वाले शेयरधारकों और जिन्होंने अपना ई-मेल पंजीकत नहीं किया है. उनके लिए वोट देने का विवरण और तरीका 23वीं वार्षिक सामान्य बैठक की सचना में उपलब्ध है।

रिमोट ई-वोटिंग की अवधि मंगलवार, 04 जुलाई, 2023 को सुबह 9.00 बजे (आईएसटी) से शुरू होगी और गुरुवार , 6 जुलाई, 2023 को शाम 5.00 बजे (आईएसटी) समाप्त होगी और इसके बाद सीडीएसएल द्वारा रिमोट ई-वोटिंग को बंद कर दिया जाएगा। बैंक के शेयरधारक जिनके पास अंतिम तिथि को भौतिक या डीमैट रूप में शेयर हैं, वे अपना वोट इलेक्ट्रॉनिक रूप से डाल सकते हैं। जिन शेयरधारकों ने रिमोट ई-वोटिंग के माध्यम से मतदान नहीं किया है और उन्हें किसी अन्य प्रकार से ऐसा करने से वंचित नहीं किया गया है, वे बैठक के दौरान ई-वोटिंग प्रणाली के माध्यम से मतदान करने के पात्र होंगे।

कृपया नोट करें कि एक बार इलेक्ट्रॉनिक रूप से वोट डाले जाने के बाद, इसे संशोधित नहीं किया जा सकता है या एजीएम में ई-वोटिंग में वोट का प्रयोग नहीं किया जा सकता है । हालांकि शेयरधारक वीसी/ओएवीएम के माध्यम से बैठक में भाग ले सकते हैं। 0.कोई भी व्यक्ति, जो कंपनी के शेयरों का अधिग्रहण करता है और वार्षिक आम बैठक की सूचना के प्रेषण

के बाद कंपनी का सदस्य बन जाता है और अंतिम तिथि के अनुसार शेयर रखता है वे investor@cameoindia.com /agm@cameoindia.com. पर अनुरोध भेजकर लॉगिन आईडी और

. वीसी या ओएवीएम पर बैठक आयोजित किए जाने की वजह से, जहां सदस्यों की प्रत्यक्ष उपस्थिति समाप्त कर दी गयी है, बैठक में भाग लेने और मतदान करने के लिए पात्र सदस्य अपने बदले में बैठक में भाग लेने के लिए प्रॉक्सी की नियुक्ति करने के लिए पात्र नहीं है। हालांकि, निकाय कॉर्पोरेट अपने बोर्ड संकल्प या शासी निकाय संकल्प/प्राधिकृति इत्यादि स्कृटिनाइज़र को ई-मेल द्वारा उनके पंजीकृत ई-मेल पते के माध्यम से rsaevoting@gmail.com पर भेज सकते हैं जिसकी एक प्रति आरटीए की investor@cameoindia.com /agm@cameoindia.com पर और बैंक को Invest@iobnet.co.in पर बैठक की तारीख से चार दिन पहले, यानी **3 जुलाई, 2023 को शाम 4.00 बजे (आईएसटी)** या उससे पहले भेज सकते हैं।

2. किसी भी प्रश्न के के लिए, आप हेल्प सेक्शन के तहत www.evotingindia.com पर उपलब्ध अक्सर पूछे जाने वाले प्रश्न ("एफएक्य्") और ई-वोटिंग मैनुअल का संदर्भ ले सकते हैं या helpdesk.evoting@ cdslindia.com पर ई-मेल कर सकते हैं या 1800 22 55 33 पर डायल कर सकते हैं ।

3. एजीएम में रिमोट ई-वोटिंग और ई-वोटिंग के समेकित परिणामों को जांचकर्ता की रिपोर्ट के साथ बैंक की वेबसाइट: www.iob.in पर रखा जाएगा और एजीएम के बाद निधीरित समय सीमा के भीतर स्टॉक एक्सचेंजों के साथ-साथ सीडीएसएल को सुचित किया जाएगा ।

4 जिन सदस्यों को वीसी के माध्यम से बैठक तक पहंचने और भाग लेने के लिए तकनीकी सहायता की आवश्यकता है या इलेक्ट्रॉनिक माध्यम से वोटिंग की सुविधा से सम्बन्धित शिकायत है तो वे श्री राकेश दलवी, वरिष्ठ प्रबन्धक, (सीडीएसएल) सेंट्रल डिपॉजिटरी सर्विसेज (इंडिया) लिमिटेड, ए विंग, 25वां तल्ला, मैराथन फ्यूचूरेक्स, मफतलाल मिल कंपाउंड्स, एन एम जोशी मार्ग, लोवर परेल (ईस्ट), मुंबई-400013 पर शिकायत भेज सकते हैं या helpdesk.evoting@cdslindia.com पर ईमेल कर सकते हैं या टोल फ्री नंबर 1800 22 55 33 पर कॉल कर सकते हैं। निदेशक मंडल के आदेश से

कते इण्डियन ओवरसीज बैंक

(अजय कुमार श्रीवास्तव) स्थान : चेन्नै प्रबंध निरोशक व सीईओ दिनांक: 14 जून, 2023

एयरमिड एविएशन सर्विसेज लिमिटेड

(सीआईएन :U77301DL2007PLC166080) पंजीकृत कार्यालय: 1/1 ई, पहली मंजिल, ईस्ट पटेल नगर, पश्चिम दिल्ली, नई दिल्ली -110008

फोन : (011) 41052775, फैक्स : (011) 4213 7986 प्ररूप संख्या : आईएनसी-26 [ कंपनी (निगमन) नियम, 2014 के नियम 30 के अनुसरण में]

कंपनी का रजिस्ट्रीकृत कार्यालय एक राज्य से दुसरे राज्य में अंतरित करने के लिए समाचार पत्र में प्रकाशित किया जाने वाला विज्ञापन

केंद्रीय सरकार के समक्ष उत्तरी क्षेत्र कंपनी अधिनियम, 2013 की धारा 13 की उपधारा (4) और कंपनी (निगमन) नियम, 2014 के नियम 30 के उपनियम (5) के खंड (क) के मामले में

एयरमिड एविएशन सर्विसेज लिमिटेड जिसका रजिस्ट्रीकृत कार्यालय 1/1 ई, पहली मंजिल, ईस्ट पटेल नगर, पश्चिम दिल्ली, नई दिल्ली -110008 स्थित है, के मामले में,

आम जनता को यह नोटिस दी जाती है कि यह कंपनी केन्द्रीय सरकार के समक्ष कंपनी अधिनयम, 2013 की धारा 13 के अधीन आवेदन फाइल का प्रस्ताव करती है जिसमें कंपनी का रजिस्टीकृत कार्यालय "राष्टीय राजधानी क्षेत्र दिल्ली" से "हरियाणा राज्य" में स्थानांतरित करने के लिए मंगलवार, 13 जून, 2023 को आयोजित असाधारण साधारण अधिवेशन में पारित विशेष संकल्प के संदर्भ में कंपनी के संगम ज्ञापन में संशोधन की पृष्टि की मांग की गई है।

कंपनी के रजिस्ट्रीकृत कार्यालय के प्रस्तावित स्थानांतरण से यदि किसी व्यक्ति का हित प्रभावित होता है तो वह व्यक्ति या तो निवेशक शिकायत प्ररूप फाइल कर एमसीए-21 पोर्टल (www.mca.gov.in) में **शिकायत दर्ज कर सकता है** या एक शफ्य पत्र जिसमें उनके हित का प्रकार और उसके विरोध का कारण उल्लिखित हो के साथ अपनी आपत्ति प्रादेशिक निदेशक को इस सूचना के प्रकाशन की तारीख से 14 दिनों के भीतर क्षेत्रीय निदेशक, उत्तरी क्षेत्र, बी-2 विंग, दुसरी मंजिल, पंडित दीनदयाल अंत्योदया भवन, सीजीओ कॉम्प्लेक्स, नई दिल्ली-110003, पते पर पंजीकृत डाक द्वारा भेज सकता है या सुपूर्व कर सकते है और इसकी प्रति आवेदक कंपनी को उनके निम्नलिखित रजिस्ट्रीकृत कार्यालय पते पर भी भेजेगा :

पता - 1/1 ई, पहली मंजिल, ईस्ट पटेल नगर, पश्चिम दिल्ली, नई दिल्ली -110008

आवेदक के लिए और की ओर से एवरमिड एविएशन सर्विसेज लिमिटेड

चारुल अग्रवाल

.याचिकाकर्ता

स्थान - नई दिल्ली कंपनी सचिव सदस्यता संख्या - ए सी एस नं. - 67255 दिनांक - 15.06.2023

इंडियन बेंक **Indian Bank** 📤 इलाहाबाद ALLAHABAD एच-1ए/18, सेक्टर 63, नोएडा, गौतमबुद्ध नगर, उ.प्र.-201301 ई-मेल: n615@indianbank.co.in फोन नंबर: 0120-2427115 परिशिष्ट - IV-ए [नियम 8 (6) के परंतुक देखें] अचल संपत्तियों की बिक्री के लिए बिक्री सचना प्रतिभूति हित (प्रवर्तन) नियम, 2002 के नियम 8(6) के परंतुक के साथ पठित वित्तीय आस्तियों के प्रतिभृतिकरण एव पुनर्निर्माण तथा प्रतिभृति हित प्रवर्तन अधिनियम, 2002 के तहत अचल आस्तियों की बिक्री हेतु ई-नीलामी बिक्री सुचना श्री मोहम्मद नईमुद्दीन पुत्र श्री अब्दुल गफ्फार मैसर्स एन.ए.एस. इंजीनियरिंग वर्क्स ग्राम जलपुरा, पो.ऑ. कुलेसरा, ग्रेटर नोएडा, गौतम निवासी बी-505, सेक्टर-पी1, मीनाक्षी अपार्टमेंट, ग्रेटर नोएडा, गौतम बुद्ध नगर, उ.प्र.-201306 बुद्ध नगर (उ.प्र.)-201308 ग्राम जलपुरा, पो.ऑ. कुलेसरा, ग्रेटर नोएडा, गौतम बुद्ध नगर (उ.प्र.)-201308 निवासी म.नं. 41, कुम्हारो की बस्ती, नवादा कलां, सिम्भावली, तहसील-गढ़मुक्तेश्वर, जिला हापुड़ (उ.प्र.)-

निवासी: म.नं. 41, कुम्हारो की बस्ती, नवादा कलां कलां, तहसील गढ़मुक्तेश्वर, जिला हापूड़ा-245207 सिम्भावली, तहसील-गढमुक्तेश्वर, जिला हापुड (उ.प्र.)-245207 ग्राम जलपुरा, पो.ऑ. कुलेसरा, ग्रेटर नोएडा, गौतम बुद्ध नगर (उ.प्र.)-201306 ओसीसी नं. 6414194301. सावधि ऋण खाता सं. 6414476330 एतद्वारा जनसामान्य को तथा विशेष रूप से कर्जदार(रों) एवं जमानती(यों) को सचित किया जाता है

श्री मोहम्मद नईमुद्दीन पुत्र श्री अब्दुल गफ्फार, ग्राम नवादा

कि प्रतिभत क्रेडिटर के पास बंधक/प्रभारित नीचे वर्णित अचल सम्पत्ति, जिसका सांकेतिक कब्जा इंडियन बैंक, नोएडा सेक्टर-63 शाखा, प्रतिभृत क्रेडिटर के प्राधिकृत अधिकारी द्वारा किया गया था, की बिक्री उपरोक्त कर्जदार/गारंटर/बंधककर्ता से इंडियन बैंक, नोएडा सेक्टर-63 शाखा, प्रतिभृत लेनदार के बकाये रु. 8376109/- (रुपये तिरासी लाख छिहत्तर हजार एक सौ नौ मात्र) (तिथि 29.11.2023 तक) की वसुली के लिए 17.07.2023 को ''जो है यही है'', ''जहाँ है जैसे है'' तथा 'जो कछ भी है वहीं है'' आधार पर की जायेगी।

ई-नीलामी के माध्यम से बिक्री के इरादे से रखी सम्पत्ति का विशेष विवरण नीचे दिया गया है

सम्पत्ति का विस्तत विवरण (सीमाओं तथा क्षेत्रफल सहित)

सम्पत्ति पर जात ऋण भार. यदि कोई हो

श्री मंजूर अहमद पुत्र श्री अब्दुल गफ्फार

आवासीय प्लाट तथा भवन खसरा नं. 600, ग्राम-रोजा जलालपुर, परगना एवं तहसील-दादरी, जिल गौतम बुद्ध नगर (उ.प्र.) माप 209.86 वर्ग मीटर का सम्पूर्ण भाग, श्री मोहम्मद नईमुद्दीन पुत्र श्र अब्दुल गफ्फार के नाम पर। सीमाएं : दस्तावेज के अनुसार

आरक्षित मुल्य जमा धरोहर राशि बोली वद्धि गणि 17.03.2023 को 11.00 बजे पूर्वा. से 5.00 बजे अप संविदाकारों ऑनलाइन संविदा में भाग लेने के लिए हमारी ई-नीलामी सेवा प्रदाता एमएसटीसी लिमिटेड की वेबसाइट

हेल्पडेस्क में उपलब्ध एमएसटीसी हेल्पडेस्क नं. 033–22901004 तथा अन्य हेल्पलाइन नम्बरों पर कॉल करें एमएसटीसी लिमिटेड के साथ पंजीकरण की स्थिति के लिए कुपया ibapiop@mstcecommerce.com तथा ईएमडी स्थिति के लिए कृपया ibapifin@mstcecommerce.com पर सम्पर्क करें। सम्पत्ति विवरण तथा सम्पत्ति के फोटोग्राफ एवं ई-नीलामी के नियम एवं शर्तों के लिए कृपया https://ibapi.in

(www.mstcecommerce.com) देखने का परामर्श दिया जाता है। तकनीकी सहायता हेतु कृपया सेवा प्रदात

देखें और इस पोर्टल से सम्बन्धित स्पष्टीकरण के लिए कपया हेल्पलाइन नम्बर '18001025026' तथा '017 कते इंडियन बैंक

तिथि : 09.06.2023 स्थान : नोएडा

अधिकृत प्राधिकारी

इंडियन बैंक Indian Bank

📤 इलाहाबाद



एच-1ए/18, सेक्टर 63, नोएडा, गौतमबद्ध नगर, उ.प्र.-201301

ई-मेल: n615@indianbank.co.in फोन नंबर: 0120-2427115

परिशिष्ट - IV-ए [नियम 8 (6) के परंतुक देखें] अचल संपत्तियों की बिक्री के लिए बिक्री सुचना

प्रतिभृति हित (प्रवर्तन) नियम, 2002 के नियम 8(6) के परंतुक के साथ पठित वित्तीय आस्तियों के प्रतिभृतिकरण एवं पुनर्निर्माण तथा प्रतिभृति हित प्रवर्तन अधिनियम, 2002 के तहत अचल आस्तियों की बिक्री हेत ई-नीलामी बिक्री सचन

1. कर्जदार ्र प्रोपराइटर/बंधककर्ता श्री मोहम्मद नईमृददीन पुत्र श्री अब्दुल गफ्फार मैसर्स एन.ए.एस. इंजीनियरिंग वर्क्स ग्राम जलपुरा, पो.ऑ. कुलेसरा, ग्रेटर नोएडा, गौतम निवासी बी-505, सेक्टर-पी1, मीनाक्षी अपार्टमेंट, ग्रेटर नोएडा, गौतम बुद्ध नगर, उ.प्र.-201306 बुद्ध नगर (उ.प्र.)-201308 ग्राम जलपुरा, पो.ऑ. कुलेसरा, ग्रेटर नोएडा, गौतम बुद्ध नगर (उ.प्र.)-201308 निवासी म.नं. 41, कुम्हारो की बस्ती, नवादा कलां, सिम्भावली, तहसील-गढ़मुक्तेश्वर, जिला हापुड़ (उ.प्र.) श्री मंजूर अहमद पुत्र श्री अब्दुल गफ्फार निवासी : म.नं. 41, कुम्हारो की बस्ती, नवादा कलां, श्री मोहम्मद् नईमुद्दीन पुत्र श्री अब्दुल गफ्फार, ग्राम नवादा कलां, तहसील गढ़मुक्तेश्वर, जिला हापुड़ा-245207 सिम्भावली, तहसील-गढमक्तेश्वर, जिला हापड (उ.प्र.)-245207 ग्राम जलपरा, पो.ऑ. कलेसरा, ग्रेटर नोएडा, गौतम बद्ध नगर (उ.प्र.)-201306 ओसीसी नं. 6414194301. सावधि ऋण खाता सं. 6414476330

एतद्वारा जनसामान्य को तथा विशेष रूप से कर्जदार(रों) एवं जमानती(यों) को सूचित किया जाता है कि प्रतिभत क्रेडिटर के पास बंधक/प्रभारित नीचे वर्णित अचल सम्पत्ति, जिसका सांकेतिक कब्जा इंडियन बैंक, नोएडा सेक्टर-63 शाखा, प्रतिभृत क्रेडिटर के प्राधिकृत अधिकारी द्वारा किया गया था, की बिक्री उपरोक्त कर्जदार/गारंटर/बंधककर्ता से इंडियन बैंक, नोएडा सेक्टर-63 शाखा, प्रतिभूत लेनदार के बकाये रु. 8376109/- (रुपये तिरासी लाख छिहत्तर हजार एक सौ नौ मात्र) (तिथि 29.11.2023 तक) की वसूली के लिए 17.07.2023 को ''जो है यही है'', ''जहाँ है जैसे है'' तथा ''जो कुछ भी है वहीं है'' आधार पर की जायेगी।

ई-नीलामी के माध्यम से बिक्री के इरादे से रखी सम्पत्ति का विशेष विवरण नीचे दिया गया है :

सम्पत्ति का विस्तृत विवरण (सीमाओं तथा क्षेत्रफल सिहत)

आवासीय प्लाट तथा भवन खसरा नं. 599, ग्राम-रोजा जलालपुर, परगना एवं तहसील-दादरी, जिला गौतम बुद्ध नगर (उ.प्र.) माप 208.18 वर्ग मीटर का सम्पूर्ण भाग, श्री मोहम्मद नईमुद्दीन पुत्र श्री अब्दुल गफ्फार के नाम पर। सीमाएं : उत्तर : अन्य का प्लॉक दक्षिण : 20 फीट चौड़ी सड़क

पर्व : विक्रेता का प्लॉट पश्चिम : क्रेता का प्लॉट

सम्पात पर ज्ञात ऋण भार, याद काइ हा	
आरक्षित मूल्य	₹. 17,90,000/-
जमा धरोहर राशि	₹. 1,80,000/-
बोली बुद्धि राशि	₹. 25,000/-
ई-नीलामी की तिथि एवं समय	17.03.2023 को 11.00 बजे पूर्वा. से 5.00 बजे अप

संविदाकारों ऑनलाइन संविदा में भाग लेने के लिए हमारी ई-नीलामी सेवा प्रदाता एमएसटीसी लिमिटेड की वेबसाइट (www.mstcecommerce.com) देखने का परामर्श दिया जाता है। तकनीकी सहायता हेतु कृपया सेवा प्रदात हेल्पडेस्क में उपलब्ध एमएसटीसी हेल्पडेस्क नं. 033-22901004 तथा अन्य हेल्पलाइन नम्बरों पर कॉल करें एमएसटीसी लिमिटेड के साथ पंजीकरण की स्थिति के लिए कृपया ibapiop@mstcecommerce.com तथ ईएमडी स्थिति के लिए कृपया ibapifin@mstcecommerce.com पर सम्पर्क करें। सम्पत्ति विवरण तथा सम्पत्ति के फोटोग्राफ एवं ई-नीलामी के नियम एवं शर्तों के लिए कृपया https://ibapi.in

देखें और इस पोर्टल से सम्बन्धित स्पष्टीकरण के लिए कृपया हेल्पलाइन नम्बर '18001025026' तथ '011-41106131' पर सम्पर्क करें।

तिथि : 09.06.2023 कृते इंडियन बैंक स्थान : नोएडा अधिकृत प्राधिकारी

OSBI

ट्रांजैवशन बैंकिंग - सोलुशन्स और विशेष परियोजना विभाग कॉरपोरेट सेंटर, दूसरी मंजिल, मफतलाल केंद्र, नरीमन पॉइंट, मुंबई-400021 ई-मेल: dgmprojects.dtb@sbi.co.in वेबसाइट: https://bank.sbi, https://www.sbi.co.in निविदा आमंत्रण सूचना

आरएफपी न. SBI/TB-S&SP/PS/RFP/METRO/2023-24/003 दिनांक: 16.06.2023 भारतीय स्टेट बैंक द्वारा उत्तर प्रदेश मेट्रो रेल कॉर्पोरेशन लिमिटेंड (यूपीएमआरसीएल) के तहत क्यूआ कोड और एनसीएमसी आधारित ऑटोमेटिक फेयर कलेक्शन (एएफसी) प्रणाली के कार्यान्वयन वे लिए आगरा मेट्रो परियोजना के लिए समाधान प्रदाता के चयन के लिए पात्र बोलीदाताओं से निविदाएं आमंत्रित की जाती हैं. विवरण के लिए, कृपया https://bank.sbi/, https://www.sbi.co.in, https://etender.sbi/पर प्रोक्योरमेंट न्यूज देखें.

बोलियां दस्तावेज डाउनलोड करने की प्रारंभिक तिथि और समय: 16.06.2023 को 11:00 बजे से बोलियां जमा करने की अंतिम तिथि और समय: 07.07.2023 को 17:00 बजे तक उप महाप्रबंधक (प्रोजेक्टस)

दिनांक: 16.06.2023

टीबी-सोलशन्स और विशेष परियोजना विभाग

HDFC BANK We understand your world

सेनापति बापत मार्ग, लोवर परेल (पश्चिम). मंबई—400 013 तथा जिसका एक कार्यालय रिटेल पोर्टफोलियो मैनेजमेंट के रूप मे एचडीएफसी बैंक लि., प्रथम तल, आई-थिंक 400042 में स्थित है।

टेक्नो कैंपस, कंजुरमार्ग (पूर्व), मुंबई चडाएफसा बक ाल. क पास बधककृत प्रातभाूतया क विक्रयार्थ विक्रय जानकारी और सार्वजनिक सूचना

ऋण / ओवरडाफ्ट की प्रकृति के अंतर्गत ऋण सुविधाएं प्राप्त करने के लिये, बैंक के पास बंधककृत प्रतिभृतियों

के विक्रय के संबंध में अधिसचित किया जाता है। अनुबंधित ऋण निबंधनों के अनुसार बकाया देयराशियों का प्रतिभुगतान करने में ऋणकर्ताओं द्वारा निरंतर चूक किए जाने के कारण, निम्न ऋण खाते विलंबित स्थिति के अंतर्गत आ गए हैं। बैंक ने इन ऋणकर्ताओं को अनेक सचनाएं निर्गत की हैं, इन सचनाओं में निम्नांकित तिथि को निर्गत अंतिम विक्रय सचना भी सम्मिलित है, जिसके द्वारा बैंक ने प्रतिभूत को इंवोक्ड किया और निम्न खातों के अंतर्गत संपूर्ण बकाया राशियों का प्रतिभुगतान करने के लिए ऋणकर्ता को 7 दिनों का समय दिया। इसमें विफल होने पर बैंक जो है वह इस संबंध में भावी सूचना निर्गत किए बिना ही गिरवीकृत प्रतिभूतियों को बेचने के लिए स्वतंत्र

ऋणकर्ताओं ने नियत प्रतिभुगतान करने में आनाकानी की है और वे विफल हो चुके हैं, अतः बैंक ने एक बंधककर्ता के रूप में निर्णय कर लिया है कि वह ऋणानुबंध के अंतर्गत उपलब्ध अपने अधिकारों का प्रयोग करने के तहत ऋणकर्ताओं की ओर से बैंक को देय-भुग्तेय बकायों की वसूली करने के लिए 23 जून 2023 को अथवा इसके उपरांत प्रतिभूतियों को बेच देगा/उनका निस्तारण कर देगा। ऋणकर्ताओं को यह भी अधिसूचित किया जाता है कि यदि किसी भी समय मार्जिन आवश्यकता में भावी कमी उत्पन्न करने के लिए स्टॉक मार्किट में अस्थिरता होने के कारण प्रतिभूत प्रतिसंपत्तियों के मूल्य में भविष्य में गिरावट आएगी, ते बैंक अपने विवेक पर इस संबंध में कोई भावी सूचना दिए बिना ही एक (1) कैलेंडर दिवस के अंदर प्रतिभूत प्रतिभृति को बेच देगा। ऋणकर्ता(गण) जो हैं वे प्रतिभृत प्रतिभृतियों के विक्रय से प्राप्त आय के समायोजन के उपरांत किसी शेष बकाया किसी राशि का प्रतिभुगतान करने के लिए बैंक के प्रति उत्तरदायी होंगे।

<b>я</b> р.	ऋण	ऋणकर्ता का नाम	13 जून 2023 क	विक्रय
सं.	खाता		अनुसार बकाया	सूचना
	संख्या		राशि	की तिथि
1.	XXXX3047	पूनम साहनी	1,51,811.66	07.जून.23
2.	XXXX9997	बीआर शेकर	17,36,566.36	07.जून.23
3.	XXXX8325	पूर्वी साहू	11,24,816.16	07.जून.23
4.	XXXX5350	तुषार साहू	14,30,834.35	07.जून.23
5.	XXXX2837	पंकज शर्मा	5,08,270.52	07.जून.23
6.	XXXX2871	शेफाली गर्ग	12,79,892.53	07.जून.23
7.	XXXX2600	कोमल सैनी	16,29,682.91	07.जून.23
दिन	क : 16—06—20	23		हस्ता./-
स्था	न : दिल्ली		एचडीएफ	सी बैंक लिमिटेड

the Securities and Exchange Board of India ("SEBI") on June 15, 2023.

भारतीय कंटेनर निगम लिमिटेड CONTAINER CORPORATION OF INDIA LTD. नवरत्न कम्पनी (भारत सरकार का उपक्रम) A Navratna Company (A Govt. of India Undertaking) सम्बद्धी नई रच्चेगी बिल्टर, दुवरी पीवन, जीवना इंबर्स्टीयन रहीर (रच्छवनाईनी जीवना नेट्री ग्रेटीय के बसरी) नई दिली-11003 कॉनकॉर ई-निविदा आमंत्रण सूचना होंनकोर द्वारा निम्नलिखित कार्य हेतु निविदा ढालने के लिए दो पैकंट प्रणाली में इं–निविदा आमंत्रित की जाती है:– निवा सं CON/EP/A-II/MMLP MIHAN/CC PAV./2023 कार्व का नाम एमएमएलपी मिक्षन, नागपुर में लाइन नंबर 3 पर टीएक्सआर अवसरचना की सुविधा वं लिए लाइन नंबर 3 और 4 के बीच एम-50 ग्रेड सीची ब्लॉक पेवमेंट का निर्माण। नुमानित लागत ₹1214.24 लाख र्ण करने की अवधि 08 महीने रोहर राशि ₹7,57,120 /- (ई-मगतान के मध्यम से) विदा दस्तावेज की लागत ₹4.720 /- (ई-भगतान के माध्यम से सभी कर और शतकों सहित) 16/06/2023 11:00 बजे से 30/06/2023 17:00 बजे तक

03/07/2023 17:00 पणे तक

04/07/2023 11:30 पर्ण

ोतीय पात्रता मानदंड, कार्य के समान प्रकृति के संबंध में अनुभव इत्यादि हेतु कृपया वेबसाइट www.concorindia.com प पलका विस्तृता निविदा सूचना देखें, परन्तु संपूर्ण निविदा दस्तावेज को वेबसाइट www.tenderwizard.com/CCIL से है ाठनलोड किया जा सकता है। इसके अलावा, इस निविदा के सर्वध में शुद्धिपत्र/अनुशेष, यदि कोई हो, केवल वेबसाइर www.concorindia.co.in, www.tenderwizard.com/CCIL और सेंट्रल प्रोक्यरमेंट पोर्टल (सीपीपी) पर ही प्रकाशित किया नाएगा। जक्त डेत समाचार पत्र प्रेश विज्ञापन जारी नहीं किया जाएगा। कार्यकारी निर्देशक/पीएडएस/एरिया-11 टेलीपर्वेच नं: 011-41222500

## Sale of assets of **Aircel Companies**

This communication is issued under the authorization of the Monitoring Committees (as constituted in terms of the resolution plans approved by the NCLT, Mumbai on June 09, 2020) ("MC") of Aircel Limited, Aircel Cellular Limited and Dishnet Wireless Limited (collectively, "Aircel Companies" and individually, "Company"), in pursuance of the MC's proposal to put up for sale various assets lying at the premises of Aircel Companies at [Bestech Business Tower, Sector 48, Gurugram - Haryana], as more particularly set out in a request for proposal document ("RFP"), which shall be made available to the interested parties. Aircel Companies own a wide category of assets including Furniture & Fixtures, Office Equipment, Network Equipment, Computers & IT assets, Optical Fibre/Network Cables, Battery Equipment, Network Antenna, AC Power Plants, and Radio Equipment which are currently not being used by Aircel Companies ("Assets"). Offers are invited from interested persons, who meet the eligibility/ qualification criteria (if any) as set out under the RFP for these Assets (excluding Computers & IT assets likely to contain information related to the erstwhile operations of the Aircel Companies), as set out in more detail in the RFP, on an "AS IS WHERE IS, AS IS WHAT IS, WHATEVER THERE IS AND WITHOUT RECOURSE BASIS'

To obtain the RFP for the sale of said assets, interested parties may write to inaircelmc@deloitte.com with details of Asset(s) of interest to them on or before 22" June 2023. The subject line of the email should read "Request for RFP-sale of assets of Aircel Companies". Interested parties may thereafter submit the offers for sale in accordance with the terms of the RFP. The detailed Terms & Conditions for sale along with the eligibility criteria shall be described in

the RFP, as amended from time to time. Please note that this invitation should not be construed as a binding offerand the MC reserves the right to amend, modify or withdraw this invitation or the RFP at any time without assigning any reason and without incurring anyliability. Further, sale of any Assets set out in the RFP is subject to the sole discretion and

> On Behalf of Monitoring Committees of Aircel Limited, Aircel Cellular Limited and Dishnet Wireless Limited

THIS IS A PUBLIC ANNOUNCEMENT FOR INFORMATION PURPOSES ONLY AND IS NOT A PROSPECTUS ANNOUNCEMENT AND DOES NOT CONSTITUTE DIRECTLY OR INDIRECTLY, OUTSIDE INDIA

PUBLIC ANNOUNCEMENT



view the DRHP)



# **MUKKA PROTEINS LIMITED** (FORMERLY KNOWN AS MUKKA SEA FOOD INDUSTRIES LIMITED)

Our Company was originally formed as a partnership firm constituted under the Indian Partnership Act, 1932 pursuant to a deed of partnership dated March 13, 2003 and was registered with Registrar of Firms, Bangalore on March 21, 2003 under the name "Mukka Sea Foods Industries" and was re-constituted on July 14, 2004 and June 18, 2010. "Mukka Sea Foods Industries" was thereafter converted from a partnership firm to a private limited company under Part IX of the Companies Act, 1956, as "Mukka Sea Food Industries Private Limited" and a certificate of incorporation was issued by the Registrar of Companies, Karnataka on November 04, 2010. Subsequently, our Company was converted to a public limited company, pursuant to a special resolution passed by the shareholders of our Company at the extraordinary general meeting held on November 09, 2019 and the name of our Company was changed to "Mukka Sea Food Industries Limited" and a fresh certificate of incorporation, consequent upon conversion to a public limited company dated December 02, 2019, was issued to our Company by the Registrar of Companies, Bangalore. Thereafter, the name of our Company was changed to "Mukka Proteins Limited" pursuant to a special resolution passed by the shareholders of our Company at the extraordinary general meeting held on July 23, 2021 and a fresh certificate of incorporation dated August 06, 2021 was issued by the Registrar of Companies, Bangalore. The CIN of our Company is U05004KA2010PLC055771. For details of change in the

approval of the MC.

Corporate Identity Number: U05004KA2010PLC055771 Registered Office: Mukka Corporate House, Door No. 18-2-16/4, First Cross, NG Road, Attavara, Dakshina Kannada, Mangaluru 575001, Karnataka, Tel: +918244252889; Contact Person: Mehaboobsab Mahmadgous Chalyal, Company Secretary and Compliance Officer

OUR PROMOTERS: KALANDAN MOHAMMED HARIS, KALANDAN MOHAMMAD ARIF AND KALANDAN MOHAMMED ALTHAF

E-mail: cs@mukkaproteins.com, Website: www.mukkaproteins.com

name and registered office of our Company, see "History and Certain Corporate Matters" on page 247 of the Draft Red Herring Prospectus dated June 14, 2023 ("DRHP"), filed with

PRICE") AGGREGATING UP TO ₹[•] MILLION ("THE ISSUE")^. THE ISSUE WILL CONSTITUTE [•] % OF OUR POST-ISSUE PAID-UP EQUITY SHARE CAPITAL. THE FACE VALUE OF THE EQUITY SHARES IS ₹ 1 EACH AND THE ISSUE PRICE IS [ • ] TIMES THE FACE VALUE OF THE EQUITY SHARES. THE PRICE BAND AND THE MINIMUM BID LOT WILL BE DECIDED BY OUR COMPANY IN CONSULTATION WITH THE BOOK RUNNING LEAD MANAGER AND WILL BE ADVERTISED IN ALL EDITIONS OF [+] (A WIDELY CIRCULATED ENGLISH NATIONAL DAILY NEWSPAPER), ALL EDITIONS OF [+] (A WIDELY CIRCULATED HINDI NATIONAL DAILY NEWSPAPER) AND ALL EDITIONS OF [◆] (A WIDELY CIRCULATED KANNADA DAILY NEWSPAPER, KANNADA BEING THE REGIONAL LANGUAGE OF KARNATAKA, WHERE OUR REGISTERED OFFICE IS LOCATED), AT LEAST 2 (TWO) WORKING DAYS PRIOR TO THE BID/ISSUE OPENING DATE, AND SHALL BE MADE AVAILABLE

TO THE STOCK EXCHANGES FOR THE PURPOSE OF UPLOADING ON THEIR RESPECTIVE WEBSITES IN ACCORDANCE WITH THE SEBI ICDR REGULATIONS. \*Subject to finalisation of Basis of Allotment In case of any revision in the Price Band, the Bid/Issue Period will be extended by at least 3 (three) additional Working Days after such revision in the Price Band, subject to the Bid/ Issue Period not exceeding 10 (ten) Working Days. In cases of force majeure, banking strike or similar circumstances, our Company may, for reasons to be recorded in writing, extend the Bid / Issue Period for a minimum of 3 (three) Working Days, subject to the Bid/ Issue Period not exceeding 10 (ten) Working Days. Any revision in the Price Band and the

website of the BRLM and at the terminals of the Members of the Syndicate and by intimation to Designated Intermediaries and the Sponsor Bank, as applicable. This Issue is being made in terms of Rule 19(2)(b) of the SCRR read with Regulation 31 of the SEBI ICDR Regulations. The Issue is being made for at least 25% of the post-Issue paid-up Equity Share capital of our Company. This Issue is being made through the Book Building Process in accordance with Regulation 6(1) of the SEBI ICDR Regulations wherein not more than 50% of the Issue shall be available for allocation on a proportionate basis to Qualified Institutional Buyers ("QIBs" and such portion the "QIB Portion"), provided that our Company in consultation with the BRLM may allocate up to 60% of the QIB Portion to Anchor Investors on a discretionary basis in accordance with SEBI ICDR Regulations ("Anchor Investor Portion"). One-third of the Anchor Investor Portion shall be reserved for domestic Mutual Funds, subject to valid Bids being received from the domestic Mutual Funds at or above the Anchor Investor Allocation Price. Further, 5% of the QIB Portion (excluding the Anchor Investor Portion) shall be available for allocation on a proportionate basis to Mutual Funds only, and the remainder of the QIB Portion shall be available for allocation on a proportionate basis to all QIB Bidders (other than Anchor Investors), including Mutual Funds, subject to valid Bids being received at or above the Issue Price. Further, not less than 15% of the Issue shall be available for allocation on a proportionate basis to Non-Institutional Bidders out of which (a) one third of such portion shall be reserved for applicants with application size of more than ₹0.2 million and up to ₹1 million and (b) two-third of such portion shall be reserved for applicants with application size of more than ₹ 1 million, provided that the unsubscribed portion in either of such subcategories may be allocated to applicants in the other sub-category of Non-Institutional Bidders and not less than 35% of the Issue shall be available for allocation to Retail Individual Bidders in accordance with the SEBI ICDR Regulations subject to valid Bids being received at or above the Issue Price. All Potential Bidders, other than Anchor Investors, are required to participate in the Issue by mandatorily utilising the Application Supported by Blocked Amount ("ASBA") process by providing details of their respective ASBA Account and UPI ID in case of UPI Bidders using the UPI Mechanism, as applicable, pursuant to which their corresponding Bid Amounts will be blocked by the Self Certified Syndicate Banks

Issue through the ASBA process. For details, see "Issue Procedure" on page 481 of the Draft Red Herring Prospectus. This public announcement is made in compliance with the provisions of Regulation 26(2) of the SEBI ICDR Regulations to inform the public that the Company is proposing, subject to

Shares and has filed the DRHP dated June 14, 2023 with SEBI on June 15, 2023. Pursuant to Regulation 26(1) of the SEBI ICDR Regulations, the DRHP filed with SEBI shall be made available to public for comments, if any, for period of at least 21 days, from the date of such filing by hosting it on the website of SEBI at www.sebi.gov.in, websites of the stock exchange i.e BSE at www.bseindia.com and NSE at www.nseindia.com and the website of the BRLM, i.e. Fedex Securities Private Limited at www.fedsec.in. Our Company invites the members of the public to give their comments on DRHP filled with SEBI with respect to disclosures made therein. The members of the public is requested to send a copy of their comments to SEBI, to the Company Secretary and Compliance Officer of our Company and/or the BRLM at their respective addresses mentioned below. All comments must be received by our Company and/or the BRLM and/or the Company Secretary and

investment. Investors are advised to read the risk factors carefully before taking an investment decision in the Issue. For taking an investment decision, investors must rely on their own examination of our Company and the Issue, including the risks involved. The Equity Shares in the Issuer have not been recommended or approved by the SEBI, nor does SEBI guarantee the accuracy or adequacy of the contents of the Draft Red Herring Prospectus. Specific attention of the investors is invited to "Risk Factors" on page 45 of the DRHP. The Equity Shares, when offered, through the Red Herring Prospectus, are proposed to be listed on BSE and NSE.

For details of the main objects of the Company as contained in its Memorandum of Association, see "History and Certain Corporate Matters" on page 247 of the DRHP. The liability of the members of the Company is limited.

For details of the share capital and capital structure of the Company see "Capital Structure" on page 115 of the DRHP.

Any decision whether to invest in Equity Shares described in the DRHP may only be made after a Red Herring Prospectus for the same has been filed with the RoC and must be made solely on the basis of such Red Herring Prospectus as there may be material changes in the Red Herring Prospectus from the DRHP. BOOK RUNNING LEAD MANAGER REGISTRAR TO THE ISSUE

Fedex Securities Private Limited B 7, 3<sup>rd</sup> Floor, Jay Chambers, Dayaldas Road, Vile Parle (East), Mumbai - 400 057, Maharashtra, India Tel: +918104985249; Email: mb@fedsec.in

All capitalized terms used herein and not specifically defined shall have the same meaning as ascribed to them in the DRHP.

Cameo Corporate Services Limited Subramanian Building, 5" Floor, No. 1

Email: priya@cameoindia.com; Investor Grievance Email: mukka@cameoindia.com Website: www.cameoindia.com; Contact Person: K Sreepriya SEBI Registration Number: INR000003753

> For MUKKA PROTEINS LIMITED On behalf of the Board of Directors

Place: Mangaluru Date : June 15, 2023 Company Secretary and Compliance Officer

to make an initial public issue of its Equity Shares and has filed the DRHP dated June 14, 2023 with SEBI on June 15, 2023. The DRHP is available on the website of SEBI at www.sebi.gov.in as well as on the websites of the Stock Exchanges i.e. BSE at www.bseindia.com and NSE at www.nseindia.com and is available on the website of the BRLM i.e. Fedex Securities Private Limited at www.fedsec.in. Any potential investor should note that investment in equity shares involves a high degree of risk and for details relating to such risk, see "Risk Factors" on page 45 of the DRHP. Potential investors should not rely on the DRHP for any investment decision. The Equity Shares offered in the Offer have not been and will not be registered under the U.S. Securities Act of 1933, as amended ("U.S. Securities Act"), or any state securities

laws in the United States, and unless so registered, may not be offered or sold within the United States, except pursuant to an exemption from, or in a transaction not subject to, the registration requirements of the Securities Act and in accordance with any applicable U.S. state securities laws. Accordingly, the Equity Shares are being offered and sold outside the United States in 'offshore transactions' in reliance on Regulation S under the Securities Act and the applicable laws of the jurisdictions where such offers and sales are made. There will be no public offering of Equity Shares in the United States. This announcement is not an offer of securities for sale in the United States or elsewhere. The Equity Shares have not been and will not be registered, listed or otherwise qualified in any other jurisdiction outside India and may not be offered or sold, and Bids may not be made by persons in any such

www.readwhere.com

Investor Grievance Email: mb@fedsec.in

SEBI Registration No: INM000010163

Website: www.fedsec.in; Contact Person: Saipan Sanghvi

INITIAL PUBLIC OFFERING OF UP TO 80,000,000 EQUITY SHARES OF FACE VALUE OF ₹ 1/- EACH ("EQUITY SHARES") OF MUKKA PROTEINS LIMITED ("OUR COMPANY" OR THE "ISSUER") FOR CASH AT A PRICE OF ₹ [•] PER EQUITY SHARE (INCLUDING A SECURITIES PREMIUM OF ₹ [•] PER EQUITY SHARE) ("ISSUE

revised Bid/ Issue Period, if applicable, shall be widely disseminated by notification to the Stock Exchanges, by issuing a public notice, and also by indicating the change on the

("SCSBs") or by the Sponsor Banks under the UPI Mechanism, as the case may be, to the extent of respective Bid Amounts. Anchor Investors are not permitted to participate in the applicable statutory and regulatory requirements, receipt of requisite approvals, market conditions and other considerations, to undertake an initial public offering of its Equity

Compliance Officer on or before 5:00 p.m. on the 21" day from the aforesaid date of filling the DRHP with SEBI. Investments in equity and equity-related securities involve a degree of risk and investors should not invest any funds in the Issue unless they can afford to take the risk of losing their



Club House Road, Chennai – 600 002, India Tel: +91 4440020700 (5 lines); Fax: +91 4428460129

MUKKA PROTEINS LIMITED is proposing, subject to applicable statutory and regulatory requirements, receipt of requisite approvals, market conditions and other considerations

jurisdiction, except in compliance with the applicable laws of such jurisdiction.

FRIDAY, JUNE 16, 2023

Indian Overseas Bank 6200 Azadika

Central Office, 763, Anna Salai, Chennai - 600002 NOTICE TO SHAREHOLDERS

Notice is hereby given that the 23" Annual General Meeting (AGM) of the Shareholders of INDIAN OVERSEAS BANK will be held on Friday, 07" July, 2023 at 11:00 A.M. through Video Conferencing (VC) / Other Audio Visual Means (OAVM) in compliance with the circulars issued by the Ministry of Corporate Affairs (MCA), Government of India and the Securities and Exchange Board of India (SEBI) to transact the following businesses: **ORDINARY BUSINESS** 

1.To discuss, approve and adopt the audited Balance Sheet of the Bank as of 31 March 2023, the Profit and Loss Account for the year ended on that date, the Report of the Board of Directors on the working and activities of the Bank for the period covered by the Accounts and the Auditors' Report on the Balance Sheet and

### SPECIAL BUSINESS

To seek shareholders' approval for the appointment of Shri. Ajay Kumar Srivastava as Managing Director & CEO of the bank. 3. To seek shareholders' approval for the appointment of Shri. Sanjay Vinayak

Mudaliar, Executive Director of the bank To raise paid up equity capital of Rs.1000 Crore through various options available

(QIP/FPO/Rights Issues/ESPS etc.)

THIS NOTICE IS BEING PUBLISHED UNDER THE PROVISIONS OF REGULATION 50 (i) OF INDIAN OVERSEAS BANK (SHARES AND MEETINGS) REGULATIONS, 2003

MCA vide its circulars has permitted companies to hold their AGM through VC/OAVM for period up to September 30, 2023 without the physical presence of the shareholders. In compliance with the provisions of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("SEBI Listing Regulations") and MCA circulars, the 23" Annual General Meeting is being held through Video Conferencing (VC) or Other Audio-Visual Means (OAVM), Hence, shareholders can attend and participate in the AGM through VC/OAVM only. The detailed procedure for participating in the meeting is stated in the notice of the Annual General Meeting. The Central office of the Bank at No. 763, Anna Salai, Chennai - 600 002 shall be the deemed venue for the meeting.

In compliance with the circulars issued by MCA and SEBI in that regard, electronic copies of the Notice of the 23" AGM and the Annual Report 2022-23 have been sent by email to all shareholders of the Bank whose email IDs are registered with the Depository/RTA/Bank. A Copy of the notice is also available on the website of the Bank viz. www.iob.in,on the website of the stock exchanges i.e., BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com respectively and on the website of the e-voting agency i.e. https://www.evotingindia.com/

Shareholders holding shares in dematerialized mode and whose email addresses are not registered are requested to register their email addresses and mobile numbers with their relevant depositories through their Depository Participants

Shareholders holding shares in physical mode are requested to furnish their email addresses and mobile number by clicking the link https://investors.cameoindia.com (the Bank's Registrar and Share Transfer Agent, M/s. Cameo Corporate Services Limited, Subramanian Building, No.1, Club House Road, Chennai - 600 002) Alternatively, the shareholders may send email to register their email address and mobile number by providing the required documents to agm@cameoindia.com.

In terms of Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, Bank has appointed Central Depository Services (India) Ltd. (CDSL)to facilitate Remote e-voting and e-voting at the AGM to the shareholders for the agenda to be transacted in the 23" Annual General Meeting Members holding shares either in physical form or dematerialized form, as on the cut-off date viz. 30" June, 2023 may cast their vote electronically.

The details and the manner of casting votes by shareholders holding shares in demat mode, physical mode and for those who have not registered their e-mail are available in the Notice of the 23" Annual General Meeting

The Remote e-voting period commences on Tuesday, 04" July, 2023 at 9.00 a.m (IST) and ends on Thursday, 6th July, 2023 at 5.00 p.m.(IST) and Remote e-voting shall be disabled thereafter by CDSL. Shareholders of the Bank holding shares either in physical or dematerialised form, as on the Cut-off Date, may cast their vote electronically. The shareholders who have not voted through remote e-voting and are otherwise not debarred from doing so, shall be eligible to vote through the evoting system during the Meeting. Kindly note that once the vote is cast electronically, it cannot be modified, or vote

cannot be exercised in e-voting at the AGM. However, the shareholder can attend the meeting through VC/OAVM.

Any person, who acquires shares of the company and becomes member of the after dispatch of the notice of Annual General Meeting and holding as on the cut-off date may obtain the login ID and password by sending a request at investor@cameoindia.com/agm@cameoindia.com.

 The meeting being held over VC or OAVM where physical attendance of member. has been dispensed with, a member entitled to attend and vote at the meeting is no eligible to appoint proxies to attend the meeting instead of him/her. However, Body Corporates can send their Board Resolution or governing body Resolution/Authorization etc.to the Scrutinizer by email through their registered email address to rsaevoting@gmail.com with copy marked to RTA at investor@cameoindia.com /agm@cameoindia.com and to the Bank at investor@iobnet.co.in not less than four days before the date of the meeting, i.e., on or before 4.00 p.m. (IST) on July 3, 2023. In case of any queries, you may refer the Frequently Asked Questions ("FAQs") and

e-voting manual available at www.evotingindia.com, under help section or write ar email to helpdesk.evoting@cdslindia.com at 1800 22 55 33.

The consolidated results of Remote e-voting and e-voting at the AGM along with the report of the scrutinizer shall be placed on the Bank's website: www.iob.in and informed to Stock Exchanges as well as CDSL within the prescribed time limit afte Members who require technical assistance to access and participate in the meeting

through VC or grievances connected with the facility for voting by electronic means may be addressed to Mr. Rakesh Dalvi, Senior Manager, (CDSL) Central Depository Services (India) Limited, A Wing, 25th Floor, Marathon Futurex, Mafatlal Mil Compounds, N M Joshi Marg, Lower Parel (East), Mumbai-400013 or send an email to helpdesk.evoting@cdslindia.com or call toll free no. 1800 22 55 33 By Order of the Board of Directors

For Indian Overseas Bank (Ajay Kumar Srivastava)

Managing Director & CEO

Advt. No. J.S.V. 65 (2023-24)

Event

offer dated April 19, 2023

Place: Ahmedabad

Date: June 15, 2023

BINANI INDUSTRIES LIMITED

(CIN: L24117WB1962PLC025584)
Registered Office: 37/2, Chinar Park, New Town, Rajarhal, Main Road, P.O. Hatlara, West Bengal 700157, Tel: 8100326795 Fax: 033 – 40088802; Corporate Office: Mercantile Chambers 12, J.N. Heredia Marg, Ballard Estate Mumbai, Maharashtra 400001 Tel:022-41263000 Fax: 022-22640044 Website: www.binaniindustries.com; Email – mumbai@binani.net.

### NOTICE OF POSTAL BALLOT

Binani

Notice is hereby given to the Members of Binani Industries Limited ('the Company') for seeking consent of Members of the Company for transacting the following special business set out herein, proposed to be passed through postal ballot including electronic e-voting pursuant to Section 110 of the Companies Act, 2013 and all other applicable provisions, if any, of the Companies Act, 2013, read with Rule 20 and Rule 22 of the Companies (Management and Administration) Rules, 2014, Regulation 44 of the of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ('SEBI Listing Regulations') made thereunder and Secretarial Standard on General Meetings ("SS-2") issued by the Institute of Company Secretaries of India (including any statutory modification(s) or re-enactment(s) thereof, for time being in force) and General Circular Nos. 14/2020 dated April 8, 2020, General Circular No. 17/2020 dated April 13, 2020, General Circular No.22/2020 dated June 15, 2020, General Circular No. 33/2020 dated September 28, 2020, General Circular No. 39/2020 dated December 31, 2020, General Circular No. 10/2021 dated June 23, 2021. General Circular No. 20/2021 dated December 8, 2021, General Circular No. 3/2022 dated May 5, 2022 and General Circular No. 11/2022 dated December 28, 2022 issued by the Ministry of Corporate Affairs ("MCA") (hereinafter collectively referred to as "MCA Circulars").

In compliance with the MCA circulars, the notice of Postal Ballot together with the Explanatory Statement has been sent on June 15, 2023 only through electronic mode by e-mail to all those members, whose name appears in the Register of Members/Beneficial Owner as received from Registrar and Share Transfer Agent as on Friday, June 09, 2023 ("Cutoff Date") and whose email addresses are registered with the Company/ Registrar and Share Transfer Agent. The Members whose email address is not registered with the Company may also cast their vote by following the e-voting or through postal ballot process given in the Notice of the Postal Ballot.

The notice of Postal Ballot along with the instructions for e-voting is available on the website of the Company www.binaniindustries.com, BSE Limited (www.bseindia.com) The National Stock Exchange of India Limited (www.nseindia.com) and on the website of Link InTime India Private Limited at instavote.linkintime.co.in

As per the Section 108 of the Companies Act, 2013 and rules framed thereunder and Regulation 44 of SEBI (LODR), Regulations, 2015 the Company has engaged the services of Link InTime India Private Limited for providing e-voting facility to all its members to cast their votes electronically. Members are requested to note that e-voting period shall commence from 10:00 A.M. (IST) on Monday, June 19, 2023 and shall ends on 5:00 P.M. (IST) on Tuesday, July 18, 2023. The e-voting module shall be disabled by Link InTime India Private Limited for voting thereafter and shall not be allowed beyond the said date and time. Once the vote on the resolution is cast by a member, the member shall not be allowed to change subsequently or cast the vote again. The resolution if approved, shall be deemed on the last date of e-voting i.e. Tuesday, July 18, 2023, subject to the requisite numbers of votes in favour of the resolution.

The Board of Directors of the Company has appointed Mr. Mohammed Aabid (FCS No.6579 and COP No.6625), Practicing Company Secretary as the Scrutinizer for conducting the Postal Ballot including through remote e-voting process in a fair and transparent manner. The results of the Postal Ballot will be announced on or before Thursday July 20, 2023. The said results will be available on the website of the Company www.binaniindustries.com, on BSE Limited (www.bseindia.com), on National Stock Exchange of India Limited (www.nseindia.com) and on the website of Link InTime India Private Limited instavote.linkintime.co.in.

If you have any queries or issues regarding e-voting from Link InTime E-voting System, you can refer to the Frequently Asked Questions (FAQs) and Instavote e-voting manual for Members available at http://instavote.linkintime.co.in under help section or send an email to enotices@linkintime.co.in or contact on Tel: +91 2249186000

Date: June 15, 2023 Place: Mumbai

By Order of the Board of Directors For Binani Industries Limited Ashish Turakhia

CFO & Company Secretary

## PNB Finance and Industries Limited

CIN No.:-L65929DL1947PLC001240; Website: www.pnbfinanceandindustries.com Regd. Office: - 1" Floor, Express Building, 9-10, Bahadur Shah Zafar Marg, New Delhi-110002. Telephone:- +91-7303495375; E - mail : pnbfinanceindustries@gmail.com NOTICE OF THE 128™ ANNUAL GENERAL MEETING,

REMOTE E-VOTING INFORMATION AND BOOK CLOSURE

Notice is hereby given that:

The 128th Annual General Meeting ("AGM") of the Company will be convened on Wednesday July12, 2023 at 10:30 A.M. IST through Video Conference ("VC") facility without the physica presence of the members at a common venue, to transact the ordinary and special businesses, as set out in the notice of the 128th AGM, in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and rules framed thereunder and the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 read with General Circular 10/2022 dated December 28,2022 in continuation of General Circular no.02/2022, dated May 05,2022 issued by the Ministry of Corporate Affairs ("MCA Circulars") and Circular no SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/4 dated January 05, 2023 issued by the Securities and Exchange Board of India ("SEBI Circular").

In terms of MCA Circulars and SEBI Circular, the requirement of sending physical copy of the notice of AGM and Annual Report to the Members has been dispensed, therefore the Company is sending notice of its 128th AGM and Annual Report 2022-23 to the Members at their registered email id address, the aforesaid documents will also be available on the Company's website at www.pnbfinanceandindustries.com and on the website of NSDI https://www.evoting.nsdl.com.and those Members holding shares in physical form, whose email addresses are not registered with the Company, are required to register their email addresses with Skyline Financial Services Private Limited (Registrar and Transfer Agent) by sending a request letter specifying name, folio number, number of shares, certificate number etc.at email ID parveen@skylinerta.com on or before July 05, 2023.

Members holding shares either in physical form or in dematerialized form, as on the cut-of date of July 05, 2023 may cast their vote electronically on the ordinary and special businesses as set out in the Notice of the 128th AGM through electronic voting system ("remote e-voting") of National Securities Depository Limited ("NSDL"). The detailed instructions on remote e voting and joining AGM are given in the notice of AGM. All the members are informed that:

 The ordinary and special business, as set out in the Notice of the 128th AGM, will be transacted through voting by electronic means;

(ii) Date and time of commencement of remote e-voting: July 08, 2023 (9:00 A.M.); (iii) Date and time of end of remote e-voting: July 11, 2023 (5.00 P.M.);

(iv) The cut-off date, for determining the eligibility to vote through remote e-voting or through e-voting system during the 128th AGM is July 05, 2023;

(v) Any person, who becomes Member of the Company after sending the Notice of the 128th AGM by email and holding shares as on the cut-off date July 05, 2023, may obtain the login ID and password by sending a request at evoting@nsdl.co.in or pnbfinanceindustries@gmail.com. (vi) Members may note that a) the remote e-voting module shall be disabled by NSDL

after the aforesaid date and time for voting and once the vote on a resolution is cast by the Member, the Member shall not be allowed to change it subsequently; b) the Members who have cast their vote by remote e-voting prior to AGM may participate in the AGM through VC facility but shall not be entitled to cast their vote again through the e-voting system during AGM; c) the members participating in the AGM and who had not cast their vote by remote e-voting, shall be entitled to cast their vote through e-voting system during the AGM; d) a person whose name is recorded in the Register of Members as on the cut-off date only shall be entitled to avail the facility of remote e voting, participating in the AGM through VC facility and e-voting during the AGM. (vii) Those members holding shares in physical form, whose email addresses are not

registered with the Company, may register their email address by sending, scanned copy of a signed request letter mentioning name, folio number and complete address self-attested scanned copy of the PAN card; and self-attested scanned copy of any document (such as Aadhar Card, Driving License, Election Identity Card, Passport) in support of the address of the Members registered with the Company, be email to pnbfinanceindustries@gmail.com. Members holding shares in demat form can update their email address with their Depository Participant. (viii) In case of any queries, you may refer the Frequently Asked Questions (FAQs) for

shareholders and e-voting user manual for shareholders available at the download section of www.evoting.nsdl.com or send a request at evoting@nsdl.co.in or Ms Pallavi Mhatre, Senior Manager, National Securities Depository Limited, Trade World, 'A' Wing, 4th Floor, Kamala Mills Compound, Senapati Bapat Marg, Lower Parel Mumbai - 400 013, at the designated email id - evoting@nsdl.co.in or call on toll free no.: 1800 1020 990 and 1800 22 44 30 who will also address the grievances connected with the voting by electronic means. The Register of Members and Share Transfers Books of the Company will remain closed from

July 06, 2023 to July 12, 2023 (both days inclusive) For PNB Finance and Industries Limited

Date: June 15, 2023 Place: New Delhi

Shweta Saxena Director & Company Secretary

## CAMAC COMMERCIAL COMPANY LIMITED

(CIN: L70109DL1980PLC169318) Regd Office: If Floor, Express Building, 9-10, Bahadur Shah Zafar Marg, New Delhi - 110 002 Mobile No.: 7303495374, Email: camaccommercial@gmail.com

Website: www.camaccommercial.com NOTICE OF THE 43<sup>RD</sup> ANNUAL GENERAL MEETING,

# REMOTE E-VOTING INFORMATION AND BOOK CLOSURE

Notice is hereby given that: The 43" Annual General Meeting ("AGM") of the Camac Commercial Company Limited

("Company") will be convened on Wednesday, July 12, 2023 at 11:00 AM IST through Video Conferencing ("VC") facility to transact the ordinary and special businesses, as set out in the notice of the AGM, in compliance with the applicable provisions of the Companies Act, 2013 (the "ACT") and rules framed thereunder read with General Circular No. 10/2022 dated December 28, 2022 in continuation of general circulars No. 02/2022 dated May 5, 2022 (collectively referred as "Circulars") issued by the Ministry of Corporate Affairs("MCA Circulars") and Circular no. SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/4 dated January 05, 2023, issued by the Securities and Exchange Board of India ("SEBI Circular"). In terms of MCA Circulars and SEBI Circulars the requirements of sending physical copy of the notice of AGM and Annual Report to the Members have been dispensed therefore the

Company is sending notice of its 43" AGM and Annual Reports 2022-23 to the members at their registered email id address, the aforesaid documents will also be available on the Company's website at www.camaccommercial.com and on the website of CDSL www.evotingindia.com and those Members holding shares in physical or demat form, whose email addresses are not registered with the Company, are required to register their email addresses with Niche Technologies Private Limited (Registrar and Transfer Agent) by sending a request letter specifying Name, Folio Number, Number of Shares, Certificate Number etc. & account details at email ID nichetechpl@nichetechpl.com on or before July 05, 2023. Members holding shares either in physical form or in dematerialized form, as on the cut-off

date of July 05, 2023 may cast their vote electronically on the ordinary and special businesses, as set out in the Notice of the 43" AGM through electronic voting system ("remote e-voting") of Central Depository Services (India) Limited ("CDSL"). All the members are informed that:

The ordinary and special businesses, as set out in the Notice of the 43" AGM, will be transacted through voting by electronic means;

Date and time of commencement of remote e-voting: July 08, 2023 (9:00 AM);

(iii) Date and time of end of remote e-voting: July 11, 2023 (5.00 PM);

(iv) The cut-off date, for determining the eligibility to vote through remote e-voting or through e-voting system during the 43" AGM is July 05, 2023;

The detailed instructions on remote e-voting and joining AGM are given in the notice of AGM. (vi) Any person, who becomes Member of the Company after sending the Notice of the 43" AGM by email and holding shares as on the cut-off date is July 05, 2023, may obtain the login ID and password by sending a request at www.evotingindia.com or camaccommercial@gmail.com.

(vii) Members may note that a) the remote e-voting module shall be disabled by CDSL after the aforesaid date and time for voting and once the vote on a resolution is cast by the Member, the Member shall not be allowed to change it subsequently; b) the Members who have cast their vote by remote e-voting prior to AGM may participate in the AGM through VC facility but shall not be entitled to cast their vote again through the e-voting system during AGM; c) the members participating in the AGM and who had not cast their vote by remote e-voting, shall be entitled to cast their vote through e-voting system during the AGM; d) a person whose name is recorded in the Register of Members as on the cut-off date only shall be entitled to avail the facility of remote e-voting, participating in the AGM through VC facility and e-voting during the AGM.

(viii) Those members holding shares in physical form, whose email addresses are not registered with the Company, may register their email address by sending, scanned copy of a signed request letter mentioning name, folio number and complete address, self-attested scanned copy of the PAN card; and self-attested scanned copy of any document (such as Aadhar Card, Driving License, Election Identity Card, Passport) in support of the address of the Members registered with the Company, be email to camaccommercial@gmail.com. Members holding shares in demat form can update their email address with their Depository Participant.

In case of any queries regarding remote e-voting from the e-Voting system, you may refer the frequently Asked Questions ("FAQs") and e-voting manual available at www.evotingindia.com, under help section or write an email to helpdesk.evoting@cdslindia.com or contact Mr. Rakesh Dalvi, Designation: Senior Manager, Central Depository Services (India) Limited, Address: A Wing, 25th Floor, Marathon Futurex, Mafatlal Mill Compounds, N M Joshi Marg, Lower Parel (East), Mumbai - 400013 or send an email to helpdesk.evoting@cdslindia.com or call on 022-23058542/43 or toll free no. 1800 22

The Register of Members and Share Transfer books of the Company will remain closed from July 06, 2023 to July 12, 2023 (both days inclusive).

For Camac Commercial Company Limited

Date: June 15, 2023 Place: Delhi

आज़ादी 📶

अमृत महोत्सव

S SUGAR

@IND COR

@ AND

Shakshi Mishra Company Secretary

'IMPORTANT'

Whilst care is taken prior to

acceptance of advertising

copy, it is not possible to verify

its contents. The Indian

Express (P) Limited cannot be

held responsible for such

contents, nor for any loss or damage incurred as a result of

transactions with companies,

associations or individuals

advertising in its newspapers



De-silting of 600/550/5

Sucker Machine and s pardies and repair of b

U/A colony in Mundka

ISSUED BY P.R.O. (WATER)

**DELHI JAL BOARD : GOVT. OF NCT OF DELHI** OFFICE OF THE ADDITIONAL CHIEF ENGINEER (M)-7 THROUGH EXECUTIVE ENGINEER (TENDERING) M-7 H-BLOCK UDYOG NAGAR INDL. AREA PEERA GARHI CHOWK DELHI-110041

NIT No. 07/EE(T)/ ACE(M)-7/ 2023-24)/

Press	Notice Te		<u>R</u>		
Name of Work	Amount Put to tender (Rs.)	EMD	Tender Fee's	Dt. of foldage of	Last dt./ time of recei of tender through E-procurement solution
500/400/300/250mm dia deep sewer line by Super shallow sewer by bucket system and removal of buried sewer manholes in Shiv Enclave Group of constituency under AEE (M)-08.	20 06 020/	76,600/-	500/-	14/06/2023/ 2023_DJB_242910_1	27.06.2023 at 3.00 P.M.

Advt. No. J.S.V. 64 (2023-24) **EXECUTIVE ENGINEER (T)** "STOP CORONA: Wear Mask, Follow Physical Distancing, Maintain Hand Hygiene"

or Publications. We therefore recommend that readers make necessary inquiries before sending any monies or entering into any agreements Sd/- (SATISH KUMAR GUPTA) with advertisers or otherwise acting on an advertisement in any manner whatsoever.

Registered Office: 'Ramakrishna Buildings'

No.239, Anna Salai, Chennai - 600006

CIN: L15421TN1995PLC033198

Tel: 044 - 28555171 - 176 | Fax: 044 - 28546617

secretarial@kcpsugar.com | Website: www.kcpsugar.com

K.C.P.SUGAR AND INDUSTRIES CORPORATION LIMITED

NOTICE

Notice is hereby given in pursuance of Section 124 (6) of the Companies

Act, 2013 read with Rule 6 of Investor Education and Protection Fund

Please take notice that the Equity Shares, in respect of which dividend

has not been encashed or claimed for seven consecutive years are due

to be transferred to Investor Education and Protection Fund Authority ("Authority"). The Details of such Equity Shares and respective

Shareholders are placed in the Website of the Company at

www.kcpsugar.com Notices have also been sent individually to the

Respective Shareholders are hereby requested to make a claim for

Unclaimed Dividend for all or any of the Financial Years, 2015 - 2016 to

2021 - 2022 with our Share Transfer Agent, M/s.Integrated Registry Management Services Private Limited at 2nd Floor, 'Kences Towers'

No.1, Ramakrishna Street, T.Nagar, Chennai - 600017; Tel: 044

28140801 to 803; e-mail: corpserv@integratedindia.in on or before

10/10/2023 with requisite particulars, falling which the above said

shares will be transferred to the Authority at appropriate date. No claim

If shares are transferred to the Authority in the manner aforesaid on due date, thereafter you may make a claim for the said Shares and / or

Unclaimed Dividend in respect of the said Shares to the Authority by

submitting an online application in Form IEPF-5, in the manne

For K.C.P.Sugar and Industries Corporation Limited

Company Secretary

Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016.

concerned shareholders to their latest available address.

shall lie against the Company thereafter

prescribed under the above mentioned Rules.

Place: Chennal

Date: 16/06/2023

# Place: Chennai Date : June 14, 2023

# **DELHI JAL BOARD: GOVT. OF NCT OF DELHI**

OFFICE OF THE EXECUTIVE ENGINEER (T)M6 C/o ACE(M)6 OHT ASHOK VIHAR, NEW DELHI-110052

PRESS NIT No. 16 (2023-24)(REINVITED)



Corporate Identity Number: L74999MH1902PLC000183

Regd. Off: Mandlik House, Mandlik Road, Mumbai 400 001 Tel. No.:91 22 6137 1637

Website: www.ihcltata.com | E-mail: investorrelations@ihcltata.com

THE INDIAN HOTELS COMPANY LIMITED

NOTICE

Transfer of Equity Shares of The Indian Hotels Company Limited (Company) to the Investor Education and **Protection Fund (IEPF)** The Notice is being published pursuant to the applicable provisions of the Companies Act, 2013 (Act) read with the Investor

Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 (Rules), each as amended. The Act and the Rules, inter-alia contains provisions for transfer of unclaimed dividend to IEPF and transfer of shares(s), both held in physical form as well as in electronic form, in respect of which dividend(s) has not been paid or claimed by the shareholders for seven (7) consecutive years or more, to IEPF Authority.

In compliance with the Rules, the Company has sent individual communication in physical mode to the concerned

shareholders at their registered postal addresses, for them to claim such dividend(s). The communication is addressed to those shareholders, whose dividend(s) remain unclaimed and whose shares(s) are liable to be transferred in favour of IEPF Authority on Friday, September 29, 2023 as per the aforesaid Rules. The shareholders are advised to claim such dividend(s) by Friday, September 8, 2023. As per SEBI Circulars dated November 3, 2021, December 14, 2021 and March 16, 2023, outstanding dividend payments

will be credited to the Bank Account of shareholders holding shares in physical form ONLY if the folio is KYC compliant and Nomination details are registered. Failure to update the PAN, KYC and Nomination details by September 30, 2023, shall result in freezing of such physical folios/holdings." The Company has made available, the complete details of the concerned shareholders whose shares are liable for transfer

verify the details of their unclaimed dividend(s) and their shares(s) liable to be transferred to the IEPF. Shareholders are requested to note that in case the dividend(s) are not claimed by September 8, 2023, those equity shares(s) in respect of which the dividends remain unclaimed for 7 consecutive years, shall be transferred

to IEPF on its website at www.ihcltata.com. Shareholders are requested to refer to https://www.ihcltata.com/investors/ to

to IEPF, without any further notice to the shareholders in the following manner: In case Equity Shares are held: • In physical form: New Share Certificate(s) will be issued and transferred in favour of IEPF Authority in completion of

cancelled and non-negotiable. • In demat form: The Company shall transfer the shares by way of corporate action through the Depositories to the demat account of IEPF Authority established by Central Government.

The concerned shareholders are further requested to note that all further benefits arising on such shares would also be issued/ transferred in favour of the IEPF Authority.

The shareholders may note that both, the unclaimed dividend(s) and the equity share(s) already transferred to IEPF can be claimed by submitting an online application electronically (web form IEPF-5) available on the website of Ministry of Corporate Affairs at www.iepf.gov.in and sending the physical copy of the same, duly signed, to the attention of Nodal Officer/Deputy Nodal Officer, The Indian Hotels Company Limited at the Corporate office address (6th Floor, Express Towers, Barrister Rajni Patel Marg, Nariman Point, Mumbai 400 021), along with the e-form submission acknowledgement/challan and requisite documents enumerated in web form IEPF-5. Please note that the link to the webform is also available on the website of the Company at www.ihcltata.com.

The shareholders may further note that the details of unclaimed dividend and shares of the concerned shareholders(s) uploaded by the Company on its website https://www.ihcltata.com/investors/ shall be treated as adequate notice in respect of issue of the new share certificate(s) by the Company for the purpose of transfer of shares in favour of IEPF Authority pursuant to the Rules. Please note that no claim shall lie against the Company in respect of unclaimed dividend(s) and equity shares transferred to the IEPF. For any queries on the above matter. Shareholders are requested to contact either of the following:

Company	Registrars and Transfer Agents (RTA)
The Indian Hotels Company Limited  Nodal Officer and Executive Vice President Corporate	Link Intime India Pvt.Ltd. C-101, 247 Park, Lbs Marg, Vikhroli (West),
Affairs & Company Secretary (Group) 6th Floor, Express Towers, Barrister Rajni Patel Marg, Nariman Point, Mumbai, Maharashtra 400 021 Email.: investorrelations@tajhotels.com	Mumbai – 400083  Email.: mt.helpdesk@linkintime.co.in Tel.: +91-22-49186270
Tel.: +91-22-61371637	

For The Indian Hotels Company Limited

**BEEJAL DESAI** 

**Executive Vice President Corporate Affairs and Company Secretary (Group)** 

### Last date/time Date of release **IHCL** Name of Work Cost Rs. of tender in of receipt of tender through **E-procurement** solution Tender ID e-procurement 30.06.2023

(S. N. Prasad)

1. Desilting of 900 mm dia main peripherial Sewer line by super sucker from Mahindra 33,16,889/ Park Chowk to petrol pump Lok vihar in AC-16, Trinagar under AEE(M 16) 2023\_DJB\_242909\_1 upto 3.00 PM 2. Desilting of 450 & 600 mm dia pheripheral Sewer line from Shiv Shankar chowk to Satyawati college, Satyawati college to Harihar apartment, Sagar ratna to C-2 30.06.2023 30.06.2023 block phase 2 Ashok vihar, Sawan park main road and J Block Phase 1 Murga 40,50,821/-2023\_DJB\_242909\_2 upto 3.00 PM Market to Union Bank Wazirpur Village by Super Sucker machine in Wazirpur constituency AC-17 under EE (M) 17 Further details in this regard can be seen at https://govtprocurement.delhi.gov.in.

"STOP CORONA; Wear Mask, Follow Physical Distancing, Maintain Hand Hygiene" Executive Engineer (T) M-

ISSUED BY P.R.O. (WATER)

(This is not a Letter of Offer Announcement. This is a Corrigendum Advertisement)

# PHARMACEUTICALS LIMITED **EARUM PHARMACEUTICALS LIMITED**

Corporate Identification Number: L24230GJ2012PLC071299

Registered Office: A-1106, Empire Business Hub, Near AUDA Water Tank, Science City Road, Sola Ahmedabad - 380 060 Telephone: + 079-48402525; Email id: cs@earumpharma.com Website: www.earumpharma.com; Contact Person: Mrs. Madhuri Mistry, Company Secretary and Compliance Officer

PROMOTERS: MR. BHUMISHTH NARENDRABHAI PATEL AND MRS. PAYAL BHUMISHTH PATEL

# THE ISSUE

ISSUE OF 24,67,16,400 FULLY PAID-UP EQUITY SHARES OF FACE VALUE OF Rs. 2/- EACH ("EQUITY SHARES") OF EARUM PHARMACEUTICALS LIMITED ("EARUM" OR THE "COMPANY" OR THE "ISSUER") FOR CASH AT A PRICE OF RS. 2/- PER EQUITY SHARE ("ISSUE PRICE"), AGGREGATING UP TO RS. 49,34,32,800/- ON RIGHTS BASIS TO THE EXISTING EQUITY SHAREHOLDERS OF OUR COMPANY IN THE RATIO OF 4 (FOUR) FULLY PAID-UP EQUITY SHARES FOR EVERY 1 (ONE) EQUITY SHARE HELD BY THE ELIGIBLE EQUITY SHAREHOLDERS ON THE RECORD DATE, I.E. 10TH APRIL 2023 (THE

The Rights Issue was opened on 2nd May 2023 and closed on 31st May 2023 in the said issue the issue got subscribed to the extent of 75.87% however in the Letter of Offer we have informed that under regulation 86(2) minimum subscription was required. In continuation to the Corrigendum Dated 2nd June, 2023 and published on 3rd June 2023 in the newspapers in which the pre issue advertisement was published Issuer Company found that minimum subscription as per Regulation 86 of Securities and Exchange Board of India (Issue of Capital and Disclosure Requirements) Regulations, 2018 as amended from time to time ("SEBI ICDR"), was not applicable, and Issuer Company had issued Corrigendum Dated 2nd June, 2023 and published on 3rd June 2023 in the newspaper in which the pre issue advertisement was published. The Corrigendum published on 3rd June 2023, stated that "there is misprint on page no 40 under the heading of Minimum Subscription in letter of offer dated April 19, 2023, the misprinting is in regard to the applicability of Minimum Subscription, which states that the requirement of minimum subscription in the Issue shall be applicable. Further, we wish to state that same is not applicable as we are satisfying both the conditions a. if object of the issue involves financing other than financing of capital expenditure for a project and b. our Promoter Mr. Bhumishth Patel, vide letter dated 24th January 2023 has given intend to fully subscribe to their portion of rights entitlement not renounce their rights except to the extent of renunciation within the promoter group. Accordingly, in terms of Regulation 86(2) of the SEBI ICDR Regulations, is not applicable to the Issue".

Post closure of the Rights Issue, it was noted that one of the promoters had not subscribed to their right entitlement part. Under Regulation 3 of SEBLICDR, the SEBLICDR Regulation is not applicable to issue below ₹50 Crores (Rupees Fifty Crores only) but in larger interest of our shareholders and to maintain higher standard of transparency. In view of the above update we are giving an option to the shareholders to withdraw the application to the extension period of 2 days i.e. from 16th June 2023; Friday to 17th June 2023; Saturday both days inclusive till 5:00 p.m. The Shareholders who wish to withdraw their respective applications, may do so by submitting a request for the same to the concerned Designated Intermediary or applying to the Registrar of Issue at rightsissue@bigshareonline.com or the Company at cs@earumpharma.com, who shall assist in such withdrawal of Bid cum Application Form. Investors should note the revised indicative timetable in respect of the Issue is set out below:

Finalization of Basis of Allotment with the Designated Stock Exchange On or before Monday; June 19, 2023 Initiation of refunds/ unblocking of funds from ASBA Account On or before Tuesday; June 20, 2023 Credit of the Equity Shares to Allottees On or before Wednesday; June 21, 2023 Commencement of trading of the Equity Shares on the Stock Exchanges On or before Monday; June 26, 2023 Please note that capitalized terms used and not defined herein shall have the respective meaning ascribed to them in the letter of

INVESTORS MAY PLEASE NOTE THE LETTER OF OFFER, THE APPLICATION FORMS, THE ABRIDGED LETTER OF OFFER AND


Thereafter based on the remaining subscription received, the issuer company will proceed with allotment of rights.

GENERAL INFORMATION DOCUMENT SHALL BE READ IN CONJUNCTION WITH THIS CORRIGENDUM

FOR EARUM PHARMACEUTICALS LIMITED

**Indicative Date** 

On behalf of the Board of Directors Madhuri Mistry



Kolkata

### Place : Mumbai Date: June 15, 2023 Company Secretary

financialexp.epap.in

பொன் மொழி:

பறவைக்கு அதன் கூடு; சிலந்திக்கு அதன் வலை; மனிதனுக்கு அவனது நட்பு.





**ூணையம்:** கோவையைச் சேர்ந்த சூப்பர்∴பேன் நிறுவனம் (https://superfan.in/) நாட்டிலேயே முதல் அதிக மின்சேமிப்பை வழங்கும் பிஎல்டிசி வகை மின்விசிறிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை 60 சதவீதத்துக்கும் மேல் மின் சேமிப்பை வழங்கும், ரிமோட் கன்ட்ரோல் மூலம் வேகத்தை கூட்டி குறைக்கலாம், அதிக காற்றை வழங்கும், இன்வேர்ட்டர் சோலார் மின்சாரத்தில் இயங்கும். 5 நட்சத்தீர குறியீடு பெற்றுள்ளது. 5 ஆண்டு உத்தரவாதம் உண்டு.

பாது அறிவு: இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது அமெரிக்கா 'லிட்டில் பாய்', ::Cuட் மேன்' என்ற பேயர் கொண்ட அணுகுண்டுகளை வீசியது. இதில் மொத்தமாக 2.2 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். இந்த அணுகுண்டு வீச்சுக்கு உத்தரவிட்டவர் அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஹாரி ட்ரூமேன். இவற்றை தயாரித்தவர் 'அணுகுண்டின் தந்தை' என போற்றப்பட்ட அறிவியலாளர் ஜே.ராபர்ட் ஓப்பன்ஹீமர்.

தங்கம் தென்னரசுவுக்கு மின்சாரத் துறை

# முத்துசாமிக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வை

### 🔀 தமிழக அரசு சாா்பில் ஆளுநருக்கு பாிந்துரைத்துள்ளதாக தகவல்

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது நிலையில், செய்யப்பட்டுள்ள அவர் வகித்து வந்த மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆகிய துறைகளை தங்கம் தென்னரசு மற்றும் சு.முத்துசாமி ஆகியோ ருக்கு வழங்க அரசு சார்பில் ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ள தாக தகவல் வெளியாகியுள்ளது.

பணம் பெற்றுக் கொண்டு பணி வழங்காமல் மோசடி செய்தது, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகளில் சோதனை மேற் கொண்ட அமலாக்கத்துறை, மின் செந்தில் துறை அமைச்சர் பாலாஜியை கடந்த ஜுன் 13-ம் தேதி இரவு கைது செய்தது.

அப்போது அவருக்கு நெஞ்சு

வலி ஏற்பட்டதால், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். வரும் 28-ம் தேதி வரை அவருக்கு நீதிமன்ற வழங்கப்பட்டுள்ளது. இருதய அறுவை அவருக்கு சிகிச்சை மேற்கொள்ள பரிந் துரைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமைச்சர் செந் தில்பாலாஜி வகித்து வந்த மின் சாரம் மற்றும் மதுவிலக்கு அமலாக் கத்துறை ஆகிய துறைகளை யாரிடம் ஒப்படைப்பது என்பது குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

முதலில், மின்துறையை நிதிய மைச்சர் தங்கம் தென்னரசுவிட மும், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறையை அமைச்சர்

ஐ.பெரியசாமியிடமும் வழங்க ஆலோசிக்கப்பட்டது. இந்நிலை யில் நேற்று நடைபெற்ற அடுத்த கட்ட ஆலோசனையில், மின் துறையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையை, வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமியிடமும் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், செந்தில்பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக வைத்திருப்பது என்றும் முடிவு வெடுத்து இதுகுறித்து ஆளு நருக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் சில விளக்கங்களைக் கேட்டு இந்த பரிந்துரையை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்.

## கிண்டி உயர் சிறப்பு **மருத்துவமனைக்கு** இயக்குநர் நியமனம்

சுகாதாரத்துறைச் செயலர் ககன் தீப் சிங் பேடி பிறப்பித்த அர சாணையில் கூறியிருப்பதாவது:

புதுக்கோட்டை அரசு மருத்து வக் கல்லூரியின் முதல்வராக பணியாற்றி வந்த டாக்டர் பார்த்த சாரதி, கிண்டி, கலைஞர் நூற் றாண்டு உயர் சிறப்பு மருத்துவ மனையின் இயக்குநராக நியமிக் கப்படுகிறார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்**று**ம் மருத்துவமனையின் முதல்வராக இருந்த டாக்டர் கே.நாராயண சாமி, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் தின் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அப்பதவி காலியானது. அக்கல் லூரி முதல்வராக டாக்டர் முத்துச் செல்வன் நியமிக்கப்படுகிறார்.



சென்னை கீண்டி கீங் இன்ஸ்டிடியூட் வளாகத்தீல் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, உதயநிதி, மா.சுப்பிரமணியன், சென்னை மாநகர மேயர் பிரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

## சென்னை கிண்டி கிங் நிலைய வளாகத்தில்

# கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை

### முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை கிண்டி, கிங் நிலைய வளாகத்தில், ரூ.376 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை 6.03 லட்சம் சதுரடியில், 1000 படுக்கை களுடன் கட்டப்பட்டுள்ளது.பல் வேறு நவீன சிறப்பு வசதிகளை கொண்ட இந்த பல்நோக்கு மருத் துவமனையை நேற்று மாலை, மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப்பணியாளர் களுடன் இணைந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன்பின், அந்த வளாகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மார்பளவு சிலை மற்றும் கல்வெட்டையும் திறந்து வைத்தார். மருத்துவமனையை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

பதினைந்தே மாதத்தில், இந்த மருத்துவமனையை கட்டியுள் ளோம். இதுதான் மிக முக்கியமான சாதனை. 2015-ம் ஆண்டு அறிவித்து விட்டு, 2023-ம் ஆண்டு கூட, 2 -வது செங்கலை எடுத்து வைக்காத அலட்சியத்தில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இருக்கும் நிலை

யில், அடிக்கல் நாட்டிய 15 மாதத் தில் கட்டிமுடித்துள்ளோம். மக்க ளுக்குஉண்மையானசேவைநோக் கத்தோடு திட்டங்களைத் தீட்டுபவர் களுக்கும் மக்களை ஏமாற்றுவதற் காக திட்டங்களை அறிவிப்பவர் வேறுபாட்டை களுக்குமான தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

கருணாநிதி தனது வாழ்க்கை வரலாறான 'நெஞ்சுக்கு நீதி' முதல் பாகம் வெளியீட்டு விழா 1975-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி கலை வாணர் அரங்கில் நடைபெறுவதாக ஏற்பாடானது. முதல் பாகத்தை வெளியிட அன்றைய குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது, பெற்றுக்கொள்ள, ஆளுநர் கே.கே. ஷா வருவதாக ஒப்புக் கொண்டிருந் தார். கடைசி நேரத்தில், இப்போது நடந்திருப்பதைப் போலவே, அப் போதும் குடியரசுத் தலைவரை வர விடாமல் சிலர் தடுத்துவிட்டார்கள்.

தமிழகத்துக்கும் தமிழ் மக்களுக் கும் நன்மைகள் செய்ய நினைக்கும் போதெல்லாம் அதற்கு ஒரு இடைஞ்சலை ஏற்படுத்தி நம்மை திசை திருப்பி நன்மைகளைத் தடுக் கப் பார்ப்பார்கள். ஆனால் நாம் திசை திரும்ப மாட்டோம். மக்கள்

நலன் ஒன்றே எனது இலக்கு என்ற ்நேர்வழியில் பயணிப்போம்.

### வேலூரில் தங்கும் விடுதி

வேலூர் மாவட்டத்தில் சி.எம்.சி போன்ற பல்வேறு பெரிய மருத்துவ மனைகள் இயங்கி வருகின்றன. அவற்றில் சிகிச்சை பெற தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து மக்கள் வருகின்றனர். இவர்களின் தங்குமிடம் இல்லாத குறையை நிவர்த்தி செய்யும் வகை யில் வேலூர் அருகே சத்துவாச்சாரி உள்வட்டத்தில் உள்ள பெருமுகை என்ற கிராமத்தில் 2 எக்டேர் நிலம் தேர்வு செய்யப்பட்டு அதில் 250 படுக்கை வசதி கொண்ட'முத்தமிழ றிஞர் கலைஞர் நூற்றாண்டு தங்கும் விடுதி 'கட்டப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், துரைமுருகன், எ.வ்.வேலு, உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச்செயலர் வெ.இறையன்பு, சுகாதாரத்துறை செயலர் ககன்தீப்சிங்பேடி, பொதுப் பணித்துறை செயலர் பி.சந்திர மோகன் உள்ளிட்டோர் பங்கேற்

# அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாகா மாற்ற விவகாரம்

# ஆளுநருக்கு மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளதாக பொன்முடி தகவல்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாகா மாற்ற விவகாரம் தொடர் பாக ஆளுநருக்கு மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

இதுதொடர்பாக அமைச்சர் க.பொன்முடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 31-ம் தேதி முதல்வர் ஜப்பான் சென்று திரும்பியபோது, முதல்வருக்கு ஆளுநர் கடிதம் அனுப்பியிருந்தார். அதில் அமைச் சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு உள்ள காரணத்தால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கூறியிருந்தார். அந்த கடிதத்துக்கு மறுநாளே முதல்வர் பதில் கடிதம் அனுப்பினார், அதில் வழக்கு உள்ள காரணத்தினால் அமைச்சர்கள் பதவி விலக வேண்டிய அவசியமில்லை என

கூறியிருந்தார். அப்படியென்றால் உள்துறை அமைச்சர் அமித்ஷா மீதானவழ்க்கு நிலுவையில் இருப்ப தால் அவர் நீக்கப்பட்டாரா, 78 மத் திய அமைச்சர்களில் 33 அமைச்சர் கள் மீது வழக்கு உள்ளதாக செய்தி வெளியானது. வழக்கு இருப்பவர் களை நீக்க வேண்டுமானால் பாஜக அரசுக்குதான் ஆளுநர் கடிதம் அனுப்ப வேண்டும்.

குறிப்பாக ஆளுநர் கடிதம் எழுதியபோது, அமைச்சர் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. வழக்கு மட்டுமே நிலுவையில் இருந்தது. அப்போதே செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என ஆளுநர் கடிதம் எழுதினார். இதற்கான பின்னணி என்ன? அவர் பாஐக பிரமுகராக செயல்படுகிறார் என்ப தற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இந்நிலையில், அமைச்சர் செந்தில்

பாலாஜி உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவர் வகித்து வந்த மின்சாரத்துறையை தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையை அமைச் சர் முத்துசாமிக்கும் கூடுதல் பொறுப்பாக வழங்க இருக்கிறோம் என முதல்வர் ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

முதல்வர் சொல்பவரைத் தான் அமைச்சராக ஆளுநர் நியமிப்பார். அது தான் அவரது வேலை. அவ ரைக் கேட்டுதான் துறைகளை மாற்ற வேண்டும் என்பதில்லை. துறை களை மாற்றியிருப்பதாக ஆளு நருக்கு தெரிவிக்க வேண்டும். அதன்படி தெரிவித்தோம். அரச மைப்புச் சட்டம் தெரிந்த ஆளுநராக இருந்திருந்தால், அவர் இந்த மாற்றத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால் ஆளுநரோ, "முதல்வரின் கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ள காரணம் தவறாக வழிநடத்துவதாகவும், தவறானது" எனவும் கூறி பதில் கடிதம் அனுப்பியுள்ளார். இது மிகவும்

இதைத் தொடர்ந்து இந்த காரணத்துக்காக நான் இவரை நீக்கு கிறேன் எனவும், இந்த கடிதத்தை ஆளுநர் ஏற்க வேண்டும் எனவம் வலியுறுத்தி உடனடியாக பதில் கடிதம் அனுப்பியுள்ளோம். அவர் ஏற்றுக் கொள்வார் என நினைக் கிறோம். பாஜகவின் முகவராக ஆளுநர் செயல்படுகிறார் என்பது கடிதங்கள் மூலமாக தெரிகிறது. அதிகாரத்துக்கு உட்பட்டு செயல் படும் முதல்வராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். ஆனால் ஆளுநரோ அரசின் அதிகாரங்களில் தலையிடுகிறார். இவ்வாறு அமைச்சர் பொன்முடி

தெரிவித்தார்.

### செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்

# ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் மனு

அமலாக்கத் துறையால் கைது செய் யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று, ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து அதிமுக நிர் வாகிகள் மனு கொடுத்துள்ளனர்.

சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், சி.விஜயபாஸ்கர், பெஞ்சமின் ஆகியோர் நேற்று சந்தித்தனர். அப்போது, அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி, அதிமுக பொதுச் செயலாளர் பழனி சாமி கையெழுத்திட்ட கடிதத்தை ஆளுநரிடம் அவர்கள் வழங்கினர். பின்னர், செய்தியாளர்களிடம் சி.வி.சண்முகம் கூறியதாவது:

இளைஞர்களை ஏமாற்றி, கோடிக் கணக்கில் பணம் பெற்று, குற்ற வழக் கில் தற்போது கைது செய்யப்பட் டுள்ள செந்தில் பாலாஜியை அமைச் சர் பதவியில் இருந்து முதல்வர் ஸ்டாலின் நீக்கவேண்டும்.

## கருணாநிதியே நீக்கியுள்ளார்

சட்டத்துறை அமைச்சராக இருந்த



பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கையொப்பமிட்டு கொடுத்த கடிதத்தை, ஆளுநா் ஆா்.என். ரவியிடம் வழங்கிய முன்னாள் அமைச்சர்கள்.

ஆலடி அருணா மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை கைது கூட செய்யவில்லை. ஆனால், அப் போதைய முதல்வர் கருணாநிதி அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கினார். ஈரோடு என்கேகேபி ராஜா மீது நிலஅபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டவுடன், அவரை அமைச் சரவையில் இருந்து நீக்கினார்.

கடந்த 2011-ம் ஆண்டு வேளாண் துறை அதிகாரி ஒருவர், தனது தற் கொலைக்கு துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திதான் காரணம் என எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். முதல்வராக

இருந்த ஜெயலலிதா, அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி னார். அரசே வழக்கு பதிவு செய்து, அவர் கைது செய்யப்பட்டு, பாளை யங்கோட்டை சிறையில் அடைக்கப் பட்டார். வழக்கில் இருந்து விடுதலை யான பிறகே, தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்த கைது நடவடிக்கையில் அர சியல் பழிவாங்கல் எதுவும் இல்லை. அமலாக்கத் துறையும் தானாக எதுவும் செய்யவில்லை. இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறை கடந்த 2021 ஜுலையில் வழக்கு பதிவு செய்தது. கடந்த ஜுன் 14-ம்

### ரு.30 ஆயிரம் கோடி முறைகேடு குற்றச்சாட்டு வருமான வரித்துறையிடம் அதிமுக மீண்டும் மனு

வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மற்றும் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோரிடம் அதிமுக வழக்கறிஞர் ஆர்.எம்.பாபு முருகவேல் அளித்த புகார் மனுக்களில் கூறியிருப்பதாவது:

முன்னாள் நிதி அமைச்சரும், இந்நாள் தகவல் தொழில்நுட்ப வியல் துறை அமைச்சருமான பழனிவேல் தியாகராஜன் பேசியதாக சமூக வலைதளங்களில் பரவலாக ஒரு ஆடியோ பகிரப்பட்டது. அதில் பழனிவேல் தியாகராஜன், முதல்வரின் மகன் உதயநிதியும், மருமகன் சபரீசனும் கடந்த ஓராண்டில் ரூ.30 ஆயிரம் கோடி முறைகேடாக பணம் ஈட்டி இருப்பதாக பேசப்பட்டிருந்தது. இந்த குரல் பதிவின் உண்மை தன்மையை கண்டறிய வேண்டும். இதுதொடர்பாக ஏற்கெனவே முகமைகளுக்கு நான் புகார் மனு அனுப்பி இருந்தேன். அதன் மீது எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. எனவே இன்று மீண்டும் வருமானவரித் துறைக்கும், அமலாக்கத் துறைக்கும், காவல்துறை தலைமை இயக்குநருக்கும் உடனடி நடவடிக்கை கோரி மனு அளித்திருக்கிறேன்.

இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டுள்ளது.

தேதி வரை அமலாக்கத் துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படை யிலேயே தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆளுநரிடம் மனு கொடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

### ஃபிட்ஜி குழுமம் சார்பில்

# 'த ஆர்ட் ஆஃப் பேரன்டிங்' கருத்தரங்கம்

### 🔀 அனுபவங்களை பகிர்ந்த மாணவர்களின் பெற்றோர்

ஃபிட்ஜி குழுமம் ஜேஇஇ, நீட் ஆகிய தேர்வுகளுக்கு மாணவர் தயார்படுத்துவதில் நிகரற்ற நிபுணத்துவத்துக்கு புகழ் பெற்ற நிறுவனமாக விளங்கி வருகிறது. ஃபிட்ஜி சார்பில் எம்சிசி ஆடிட்டோரியத்தில்'தஆர்ட் ஆஃப் பேரன்டிங்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

போட்டித் தேர்வுகளில் அபார வெற்றிபெற்றமாணவர்களின்பெற் றோர் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர். அவர்கள் தங்களின் ஆழ்ந்த நுண்ணறிவு, விலைமதிப் பற்ற அனுபவங்களைப் பிற பெற் றோர்களுடன் பகிர்ந்துகொண்டு அவர்களும் தங்கள் பிள்ளைகளை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல வழிகாட்டினர்.

சென்னை ஐஐடியில் படிக்கும்

பூஜா, நூஜா ஆகியோரின் தந்தை குமார், இதே கல்லூரியில் படிக்கும் ப்ரணவ், விட்டல் ஆகியோரின் தந்தை ராமகிருஷ்ணன் மற்றும் தாய், மும்பை ஐஐடியில் பிடெக் பயிலும் ரிஷப் ராஜ் பிரகாஷின் பெற்றோர்களான ராம் பிரசாத், ராஜ லட்சுமி, கரக்பூர் ஐஐடியில் பிடெக் படிக்கும் அனிருத் முரளியின் தாய் கோமதி, ஷ்ரவண் (மும்பை ஐஐடி) பெற்றோர் வி.கிருத்திகா & ராகவன், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்கும் ஆகாஷின் தந்தை சுப்பிரமணியன், புதுச்சேரி ஜிப்மரில் மருத்துவம் படிக்கும் அனிஷின் தந்தை சுப்பையா ஆகியோர் இக்கருத் தரங்கில் பங்கேற்றனர்.

இவ்வாறு ஃ.பிட்ஜி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

## டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில்

# அண்ணாமலை ஜூலை 14-ல் ஆஜராக சம்மன்

# 🔀 சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு

## சென்னை

திமுக எம்பி டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஜூலை . 14-ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் பிறப்பித்து சைதாப்பேட்டை நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்.14 அன்று 'திமுக ஃபைல்ஸ்' என்ற பெயரில் திமுக பொருளாளரும், திமுக எம்.பி-யுமான டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுகவினரின் சொத்துப் பட்டியலை வெளியிட்டு இருந்தார்.

### ரூ.100 கோடி இழப்பீடு

அதையடுத்து டி.ஆர்.பாலு சார்பில் ரூ.100 கோடி இழப்பீடு கோரி அண்ணாமலைக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.



டி.ஆர்.பாலு சார்பில் வழக்கறி ஞர் ரிச்சர்ட்சன் வில்சன் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததா

கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னாள் மத்திய அமைச்சர், எம்.பி என பொது வாழ்வில் ஈடுபட்டு வரும் தனக்கு எதிராக அண்ணாமலை எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறான கருத்துகளை

தெரிவித்துள்ளார். ரூ.10 ஆயிரத்து 841 கோடி மதிப்

புள்ள 21 நிறுவனங்கள் தமக்கு சொந்தமானவை என அண்ணா ഥരെ കുമിധിന്രப്பது தவறானது, அவதூறானது. எனவே தனது நற் பெயருக்கு களங்கம் விளைவிக் செயல்பட்ட ഖகെயில் அண்ணாமலை மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் ரூ.100 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை குற்ற வியல் நீதிமன்றம், இந்த வழக்கில் அண்ணாமலை, ஜுலை 14-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென சம்மன் பிறப்பித்து உத்தரவிட்டுள்

# 🗞 இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

இதன் மூலம் அறிவிப்பதாவது: கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் (MCA) இந்திய அரக மற்றும் SEBI (பட்டியலிடுதல், கடமைகள் மற்றும் அறிவித்தல் தேவைகள்) வெளியிட்ட சுற்றுநிக்கைகளுக்கு இணங்க பின்வரும் அலுவல்களை கவனிப்பதற்காக இந்தியன் ஓவர்சீன்! வங்கியின் பக்குதாரர்களின் 23-வது ஆண்டு பொதுக்குழு கட்டம் (AGM) வெள்ளிக்கிழமை 07, ஐவேல 2023 காலை 11.00 மணிக்கு காணைலி (VC) / மற்ற ஒலி, காட்சி சாதனங்கள்

(NOTA'N) காட்டையை நடத்துப்பட்டியானது. சாதாரண அலுவல்: 1, 31 மார்ச் 2023 அன்றுள்ளபடி வங்கியின் தணிக்கையான பற்று வரவ அறிக்கைக், நாளது தேதியில் முடிவடைந்த ஆண்டிற்கான லாபம் மற்றும் நண்ட கணக்கு அறிக்கைக்கான காலத்திற்கு வங்கியின் செயல் மற்றும் செயல்பாடுகள் குறித்த இயக்குனாகள் குழுவின் அறிக்கை குறித்த தணிக்கையாளர் அறிக்கை ஆகியவற்றை விவாதித்து ஒப்புதல் அளித்து ஏற்றுக் கொள்ளுதல்.

வவாததது ஒப்புகல் அளத்து ஏற்றுக் கொள்ளுதல். சிறப்பு அலுவண் 2.வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (MD & CEO), Shri, அஜய் குபார் ஸ்ரீவஸ்தவா அவர்களை நியமிக்க பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெற 3.வங்கியின் செயல் இயக்குனர் (ED) Shri, சஞ்சய் வினாயக் முதலியார் அவர்களை நியமிக்க யங்குதாரர்களின் ஒப்புதலைப் பெற 4. பல்வேறு வழிகள் மூலம் ரூ.1000/- கோடி செலுத்தப்பட்ட ஈக்விட்டி மூலதனத்தை திரட்ட (QIP/FPO/Rights Issues/ESPS etc.) ண்டத் முண்ணத்துற்கு படிரா Ornginssesses of Stoping கூட்டங்கள்) ஒழுங்குமுறைகள் இந்த அறிவிப்பு இந்தியன் ஒவர்சீஸ் வங்கி (பங்குகள் மற்றும் கூட்டங்கள்) ஒழுங்குமுறைகள் 03 ஒழுங்குமுறையின் 56 (i) ஷரத்துகளின் கீழ் (2008 வரை திருத்தப்பட்டது) வளியிடப்படுகிறது.

வெளியிடப்படுகிறது.
2. SEBI (பட்டியலிடுதல், கடமைகள் மற்றும் அறிவித்தல் தேவைகள்) ஒழுங்குமுறைகள் 2015 (SEBI பட்டியல் ஒழுங்குமுறைகள்) ஒருத்துகள் மற்றும் MCA (கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம்) சுற்றறிக்கை இணங்க வங்கியின் 23-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் (AGM) காணொக்க காட்சி (VC) அல்லது பிற ஒலி, ஒளி சாதனங்கள் முறையில் (OAM) நடத்தப்படவுள்ளது. எனவே, பங்குதார்கள் AGM கூட்டத்தில் VC/OAVM மூலம் மட்டுமே கலந்து கொண்டு பங்கேற்கு முடியும். கூட்டத்தில் பண்டிறத்த விரிவான நடைமுறைகள் ஆண்டு பொதுக்குழு கூட்ட (AGM) அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. வங்கியின் மத்திய அலுவலகம், 25 வக்கிய அலுவலகம் கடிய 25 வக்கிய அலுவலகம் இன்றும் வக்கிய அலுவலகம் இதுவலகம், 25 வக்கிய அலுவலகம் இன்றும் வக்கிய அல்றும் வக்கிய அலுவலகம், 25 வக்கிய அறுவலகம், 25 வக்கிய அலுவலகம், 25 வக்கிய அலுவலகம், 25 வக்கிய அலுவகையில் அலுவக்கிய அலுவக்கிய அலுவக்கிய அலுவக்கிய அலுவக்கும் அல்கிய அலுவக்கிய அலுவக்கிய அலுவக்கிய அலிவக்கிய அலுவக்கிய அலுவக்கிய அலுவக்கிய அலுவலகம், 25 வக்கிய அலுவக்கிய அலிவக்கிய அலிவக்கிய அலுவக்கிய அலுவக்கிய அலுவக்கிய அலுவக்கிய அலிவக்கிய அ

எண்.763. அண்ணாசாலை, சென்னை-600002 கூ.ட்டத்திற்கான இடமாக இருக்கும்.

3. MCA மற்றும் SEBI வெளியிட்டுள்ள சுற்றறிக்கைகளுக்கு இணங்க வங்கியிடம் /
டெப்பாசிட்டர்களிடம் தங்களது மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்துள்ள
பங்குதாரர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக மட்டுமே 23-வது AGM அறிவிப்பு மற்றும் ஆண்டு
அறிக்கை 2022-23 அனுப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பு பிரதி வங்கியின் இணையதளத்தில்
(www.iob.in) கிடைக்கின்றன மற்றும் முறையே BSE லிமிடெ மற்றும் நேஷனல் ஸ்டாக்
எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா ஸ்டாக் எக்சேஞ்சுகளின் www.bseindia.com யற்றும்
www.nseindia.com ஆகிய இணையதனங்களிலும் மற்றும் E-வாக்குப்பதிவு ஏஜென்சியின்
https://www.evotingindia.com/இணையதனத்திலும் காணவாம்.

4. மின்னணு வடிவில் (DEMAT) பங்குகளை வைத்துள்ள மற்றும் தங்களது மின்னஞ்சல் முகவரிகள் மற்றும்
வளவைல் எண்களை டெயாசிட்டரி பார்ட்டிசிபன்டகள் மூலம் உரிய டெயாசிட்டர்களிடம் பதிவு
செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், மூலம் உரிய டெயாசிட்டர்களிடம் பதிவு
செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

ு பாய்துவலப்படுபாறு படைபுக்கப்காள்ளப்படுகிறார்கள்.
5. சான்றிதழ் (Physical) வடிவில் பங்குகளை வைத்துள்ள பங்குதாரர்கள், மின்னஞ்சல் முகவரியையும், மொலைம் எண்ணையும் பின்வரும் லிங்க் https://investors.cameoindia.com (வங்கியின் பதிவாளர் மற்றும் பங்குமாற்றல் எஜென்ட் அதாவது M's Cameo Corporate Services Limited, சுப்ரமணியன் பில்டிங், எண்.1, கிளப் ஹவுஸ் நோடு, சென்னை - 600 002) கிளிக் செய்து பதிவு செய்து கொள்ள வேண்டும். மாற்றாக பங்குதார்கள் அறுவுளைலாக்கே தேவையான ஆவணங்களை வழங்குவதன் மூலம் தங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொமைல் என்னை பதிவு செய்ய மின்னஞ்சல் அனுப்பவரம்.
6. SEBI (பட்டியலிடுகல், கடமைகள் மற்றும்

பெர்பை வாண்ணை பதிவு பெய்ய பிள்ளஞ்சல் அனுப்பலாம்.

6. SEBI (யட்டியலிடுதல், கடமைகள் மற்றும் அறிவித்தல் தேவைகள்) ஒழுங்குமுறைகள் 20.15 ஒழுங்குமுறை 44-க்கு இணங்க 23-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நிரல்கள் மீது பங்குதாரர்கள் தொலைவிலிருந்து E-வாக்குப்பதிக் செய்வவும் AGM-ல் E-வாக்குப்பதிக் செய்வவும் AGM-ல் E-வாக்குப்பதிக் செய்வவும் கதவையான வசதியை வழங்க உங்களது வங்கி Central Depository Services (India) Ltd. (CDSL) நிறுவனத்தை நியமணம் செய்துள்ளது வரப்புத் தேதியான (cut-off) அதாவது 30.06.2023 அன்றுள்ளபடி (வெள்ளிக்கிழமை) சான்றிந்து வடிவில் அல்லது டிமேட் வடிவில் பங்குகளை வைத்துள்ள உறுப்பினர்கள் மின்னனனு முறையில் தங்களது வாக்குகளை பதிவு செய்யலாம்.

7. கான்றிகழ் வடிவில் அல்லது டிமேட் வடிவில் பங்குகளை வைத்துள்ள உறுப்பினர்கள் மின்னது

முறையில் தங்களது வாக்குகளை புதிவு செய்யலாம். 7. சான்றிதழ் வடிவில் அல்லது டிமேட் வடிவில் பங்குகளை வைத்துள்ள பங்குதாரர்கள் மற்றும் தங்களது மின்னஞ்சல் முகவரியை புதிவு செய்திடாத பங்குதாரர்கள் வாக்களிப்பது குறித்த விவரங்கள் 23-வது ஆண்டு பொதுக்குழு கூட்ட அறிவிப்பில் காணலாம்.

8. தொலைவிலிருந்து E-வாக்குப்பதிவு செவ்வாய்கிழமை 04 ஜூலை 2023, காலை 9.00 மணிக்கு தொடங்கி (IST) மற்றும் வியாழக்கிழமை 06 ஜூலை 2023, மாலை 5.00 மணிக்கு (IST) க்கு முடிவடையும். மேலும் அதனை தொடர்ந்து தொலைவிலிருந்து E-வாக்குப்பதிவு CDSL-ஆல் நிறுத்தப்படும். வரப்பு தேதியன்று (CUT - OFF) வங்கியின் பங்குகளை சான்றிதழ் வடவில் அல்லது டிமேட் வடிவில் வைத்துள்ள பங்குதாரர்கள் மின்னணு முறையில் அவர்களின் பெடுட்ஆங் நயுந்துபையும். வரப்பு ஏன்றப்பையு (COT - 77 ) காக்கொடங்களுக்கும் வாக்கிறவில் இவர்களின் விடிவில் இவர்களின் பங்குதாரர்கள் மின்னணு முறையில் அவர்களின் வாக்குகளை விலிருந்து E-வாக்குப்புதிவு மூலம் வாக்களிக்காத பங்குதார்களுக்கு வரிக்கலாம். தொலைவிலிருந்து E-வாக்குப்புதிவு மூலம் வாக்களிக்க தடை விதிக்கப்படாது. அவர்கள் கூட்டத்தின் போது மின்னணு வாக்களிப்பு முறை மூலம் வாக்களிக்க தகுதியுடையவர் ஆவர்.

.......... இது கா. சைவட்டி முறையுல்ய வாக்களிக்க தகுதியுடையவர் ஆவர். 9.ஒருமுறை மின்னணு முறையில் வாக்களித்து விட்டால், அதை மாற்ற முடியாது அல்லத ஆண்டு பொதுக்குழு கூட்டத்திலும் (AGM) E-வாக்களிப்பு முறையில் வாக்களிக்க முடியாத என்பதை கவனத்தில் கொள்ளவும். இருப்பினும், பங்குதாரர் VC/OAVM மூலம் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்.

10.ஆண்டு பொதுக்குழு கூட்ட அறிவிப்பு அனுப்பிய பின்னர் கம்பெனியின் பங்குகளை வாங்கி கம்பெனியின் உறுப்பினராகும் மற்றும் வரப்புத் தேதியன்று பங்குகளை வாங்கி கம்பெனியின் உறுப்பினராகும் மற்றும் வரப்புத் தேதியன்று பங்குகளை வைத்துள்ள எந்தவொடு நபகும் investor@cameoindia.com/agm@cameoindia.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கோரிக்கை அனுப்பி உள்துழைவு முகவரி (login id) மற்றும் கடவுச்சொல் (password) ஆகியவற்றை பெறுலாம்.

ஆகியவற்றை பெறலாம்.

11.VC அல்லது OAVM மூலம் கூட்டம் நடைபெற இருப்பதால், நேரடியான உறுப்பினர்களின் வருகையானது கைவிடப்பட்டுள்ளது. கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்களிக்க உறக்கு உறுப்பினர். அவருக்கு பதிலாக கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்களிக்க உறக்கு நியமிக்க தகுதியில்லை. இருப்பினும், கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் குழு தீர்மானம் அல்லது நிர்வாகக் குழு தீர்மானம் / அங்கீகாரம் ஆகியவற்றை ஆப்பளாருக்கு (scrutinizer) தங்களது பதிவான பின்னஞ்சல் மூலம் அவரது மின்னஞ்சல் முகவரியான rsaevoting@gmail.comக்கு அனுப்பி அதன் நகலை RTA-ன் investor@cameoindia.com /agm@cameoindia.com மற்றும் தங்கியின் மின்னஞ்சல் முகவரியான investor@iohenet.co.in கூடபெறுவதற்கு நாள்கு (4) நாட்களுக்கு முன்னதாக அதாவது ஐூலை 3, 2023 அன்று இந்திய நேரப்படி அன்றோ அதற்கு முன்னரோ மாலை 4.00 மணிக்கு முன்னதாக அனுப்பி வைக்க வேண்டும்.

அனுப்பாவைக்க வண்டும். 12. ஏதேனும் விளக்கமோ அல்லது விவரமோ தேவைப்பட்டால், இணையதளம் www.evotingindia.com -ல் உதவி பிரிவில் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி பதில் ("FAQs") மற்றும் E-வாக்களிப்பு கையேட்டினை பார்க்கவும் அல்லது மின்னஞ்சல் மூலம் helpdesk.evoting @cdsilindia.com கூடு தொடர்பு கொள்ளவும் அல்லது 1800 22 55 33 தொடர்பு கொள்ளவும்.

13.தொலைவிலிருந்து E-வாக்களிப்பு மற்றும் ஆண்டு பொது குழு கூட்டத்தில் (AGM) E-வாக்களிப்பு பற்றிய ஒருங்கிணைப்பு முடிவுகள் மற்றும் ஆய்வாளரை (scrutinizer) அறிக்கை AGM முடிந்த பிறகு குறிப்பிட்ட கால வரம்பிற்குள் வங்கியின் இணையதளமான www.iob.in ல் பதிறேற்றம் செய்யப்படும். அது குறித்த விவரங்கள் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சஸ் மற்றும் CDSL-க்கு தொளிக்கப்படும். 14.V.C முலம் கூட்டத்திற்கு பங்கேற்கவும், தொழில்நுட்ப உதவி தேவைப்படும் உறுப்பினர்கள் மின்னனு முறையில் வாக்களிக்கும் வசதியுடன் தொடர்புடைய குறைகளை Mr. Rakesh Dalvi, முதுநிலை மேலாளர் (CDSL) Central Depository Services (India) Limited, A விங், 25வது தளம், மாரத்தான் பியூச்சரெக்ஸ், மயாட்பஸல் மில் காம்ப்பௌண்ட்ஸ், NM ஜோஷி மார்க், லோயர் பரேல் (கிழக்கு), மும்பை 400013 தெரிவிக்கலாம் அல்லது மின்னஞ்சல் helpdesk.evoting@cdslindia.com-க்கு அனுப்பவும் அல்லது 1800 22 55 33 என்ற கட்டணமில்லா எண்ணை அழைக்கவும்.

இடம்: சென்னை தேதி: ஜூன் 14, 2023